



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,440 — FRIDAY, AUGUST 29, 1952

Published by Authority

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices :—</b>		<b>Land Sales by the Settlement Officer :—</b>	
Preliminary Notices .. .. .	—	Western Province .. .. .	—
Final Orders .. .. .	—	Central Province .. .. .	—
		Southern Province .. .. .	—
		Northern Province .. .. .	—
		Eastern Province .. .. .	—
		North-Western Province .. .. .	—
		North-Central Province .. .. .	—
		Province of Uva .. .. .	—
		Province of Sabaragamuwa .. .. .	—
<b>Land Sales by the Government Agents :—</b>		Land Acquisition Notices .. .. .	1373
Western Province .. .. .	—	Notices under the Land Development Ordinance .. .. .	1380
Central Province .. .. .	—	Land Redemption Notices .. .. .	1380
Southern Province .. .. .	—	Land Resumption Notices .. .. .	—
Northern Province .. .. .	—	Miscellaneous Land Notices .. .. .	1383
Eastern Province .. .. .	—	Lands under Peasant Proprietor Scheme .. .. .	—
North-Western Province .. .. .	—		
North-Central Province .. .. .	—		
Province of Uva .. .. .	—		
Province of Sabaragamuwa .. .. .	—		

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c.

## Land Acquisition Notices

### The Land Acquisition Act, No. 9 of 1950

*Declaration under Section 5*

No. L. A. 3265/J/HLG/856.

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent 1,482 ft × 10 ft., out of the land called Yayawatta and Yayawatta Kumbura, situated in the Village Headman's division of Koswatte in Pitigala Korale South in Chilaw District; claimed by Mr. S. P. K. N. Mutturaman Chettiar, Nattandiya, and bounded on the—

North by portion of the same land and field,  
East by Kirimetiya Duncannawa P. W. D. Road,  
South by Koswatte Paluwegala Para, and  
West by Koswatte Paluwegala Para.

Colombo, June 6, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

### The Land Acquisition Act, No. 9 of 1950

*Declaration under Section 5*

Reference No. LA/7532/J/AL/1977.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about .35 acres out of the land called Kongruppohana, situated in Katagamuwa village, Magul Otata Palata, Wannu Hatpattu, Kurunegala District, and bounded as follows:—

North by private Chena and Horrow Ela,  
East by Katagomuwa Tank spill,  
South by Crown land and highland, lot 18 m F. V. P. 1,969,  
West by private Chena.

Ref. No. J/AL/1977,  
Colombo, July 30, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

### The Land Acquisition Act, No. 9 of 1950

*Declaration under Section 5*

LP. 6515.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Mahawatta and Gederawatta in extent about  $\frac{1}{2}$  acre, situated in Angagoda in Bentota Walallawiti Korale, Galle District, and bounded as follows:—

North by part of the same land,  
East by Galle-Colombo Road,  
South and West by part of the same land.

Ref. No. J/E/2224,  
Colombo, August 5, 1952.  
1373—J. N. B 19621-735 (8/52)

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Portions totalling in extent approximately 2.75 acres out of the land called and known as the Medawewa Fields, situated in the village of Medawewa, Kekirawa Tulana, Maminiya Korale, Kalagam Palata, Nuwarakalawiya District, North-Central Province, and bounded as follows :—

North by Neliyagama Tank,  
East by Crown land (jungle),  
South by the remaining portions of the same land, and  
West by Crown land (in jungle).

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.  
S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/AL/1157.  
Colombo, June 16, 1952.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

Ref. No. LA/7500/J/AL/1880(VE).

*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All that land called Hanhanuwewa Estate, in extent approximately 140 acres, situated in Hanhanuwewa Village, Mahakeliya Palata, Devamedhi Hatpattu, Kurunegala District, and bounded as follows :—

North by Hanhanuwewa-Dampitiya Road and fields belonging to the villagers,  
East by Maguru Oya (Kurunegala Puttalam Road and Eriyagoda-Palladampitiya Road),  
South by land of Nihal Gunasekera, Kiri Banda and others, and  
West by Eriyagoda Estate.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

Ref. No. J/AL/1880(VE).  
Colombo, August 14, 1952.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All that land depicted as lot 49 in Supplement No. 2 to final village plan No. 28, E. P., in extent 7 acres 1 rood and 17 perches situated in Division No. 11 (part) of Trincomalee Town, D. R. O's Division of Trincomalee Town and Gravets, Trincomalee District.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/DEA/2154.  
Colombo, August 14, 1952.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

No. LD. 3960 II.

*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An allotment of land called Rajawatta in extent 0 A. 3 R. 33.5 P., situated in Kandy District, surveyed and described as lot 82 in preliminary plan No. A 1,665.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/TW/121.  
Colombo, August 5, 1952.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

No. LA/7622/J/E/2339.

*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

(1) An allotment of land called Kahatagahamulawatta, in extent about  $\frac{1}{8}$  acre, situated at Kottapitiya village, Narammala Palata, Dambadeni Hatpattu, Kurunegala District, and bounded as follows :—

North by Embillagolla Hena,  
East by School garden,  
South by paddy field, and  
West by paddy field.

(2) An allotment of land called Embillagahahena, in extent about  $1\frac{1}{2}$  acres, situated at Kottapitiya village, Narammala Palata, Dambadeni Hatpattu, Kurunegala District, and bounded as follows :—

North by rock,  
East by land belonging to P. M. D. Menika,  
South by School garden and Manikgawatta,  
West by ditch separating this land from Bandiralagewatta.

By order of  
P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Ref. No. J/E/2339,  
Colombo, August 18, 1952.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

- (1) A portion in extent approximately 19 perches out of the land called Battato Oya, situated at Makowita, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by remaining portion of the same land,  
East by road from Makewita to Nivandama,  
South by Uruwal Oya, and  
West by field belonging to S. Thimonthy Appu.
- (2) A portion in extent approximately 34 perches out of the field called Pillewa Kumbura, situated at Makowita, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by remaining portion of the same field,  
East by field owned by W. W. Perera,  
South by Uruwal Oya, and  
West by field of Arthur Alwis.
- (3) A portion in extent approximately 2 perches out of the field called Pillewa Kumbura, situated at Yakkaduwa, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by remaining portion of the same field,  
East by field belonging to S. Thimonthy Appu, and  
South and West by field belonging to Catherinahamy and Jusey.
- (4) A portion in extent approximately 16 perches out of the field called Pillewa Kumbura, situated at Makowita in Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by field belonging to J. A. P. Appuhamy,  
East by field belonging to Arthur Alwis,  
South and West by Uruwal Oya.
- (5) A portion in extent approximately 32 perches out of the field called Thampitanage Kumbura, situated at Makowita, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by field belonging to A. A. Liyam Naide,  
East by the remaining portion of the same land,  
West by old Ela, and  
South by the field belonging to Catherinahamy and Jusey.
- (6) A portion in extent approximately 15 perches out of the field called Thampitanage Kumbura, situated at Makewita, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by Irrigation Channel,  
East by remaining portion of the same land,  
South by J. A. P. Appuhamy's land,  
West by old ela.
- (7) A portion in extent approximately 11 perches out of the land called Ambillagaha Kumbura, situated at Yakkaduwa, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by remaining portion of the same field,  
East and South by Uruwal Oya, and  
West by remaining portion of the same field.
- (8) A portion in extent approximately 2 roods and 8 perches out of the field called Amuna Thora Kumbura, situated at Yakkaduwa, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by Uruwal Oya,  
East by V. C. Road from Makewita to Nivandama,  
South by remaining portion of the same field, and  
West by W. A. Abraham Perera's field.
- (9) A portion in extent approximately 3 roods and 37 perches out of the field called Amuna Thora Kumbura, situated at Yakkaduwa, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by Uruwal Oya,  
East by W. Abraham Perera's field,  
South by remaining portion of the same field, and  
West by land belonging to Carolis Appu.
- (10) A portion in extent approximately 2 roods and 15 perches out of the field called Amuna Thora Kumbura, situated at Yakkaduwa, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by Uruwal Oya,  
East by W. Abraham Perera's field,  
South by remaining portion of the same land, and  
West by W. G. Perera's field.
- (11) A portion in extent approximately 1 rood and 12 perches out of the field called Nebodagahakumbura, situated at Yakkaduwa, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by Uruwal Oya,  
East by field belonging to Carolis Appu,  
South by remaining portion of the same land, and  
West by W. M. J. Ranasinghe's field.
- (12) A portion in extent approximately 11 perches out of the field called Nebodagaha Kumbura, situated at Yakkaduwa, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by Uruwal Oya,  
East by W. G. Perera's field,  
South by remaining portion of the same land, and  
West by remaining portion of the same land.
- (13) A portion in extent approximately 8 perches out of the field called Nebodagaha Kumbura, situated at Makewita, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by land belonging to A. A. Stephen Appu,  
East and West by remaining portion of the same land, and  
South by Irrigation Channel.
- (14) A portion in extent approximately 12 perches out of the field called Nebodagaha Kumbura, situated at Makewita, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—  
North by old Ela,  
East by the remaining portion of the same field,  
South by land belonging to S. Barohamy, and  
West by S. Brumphy's field.

(15) A portion in extent approximately 8 perches out of the field Halwatta Punchi Maha Eliya, situated at Ekala, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—

North by Crown land,  
East and West by remaining portion of the same field, and  
South by Ja-ela river.

(16) A portion in extent approximately 8 perches out of the land called Halwatta Punchi Maha Eliya, situated at Ekala, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—

North, South and West by remaining portion of the same land,  
East by old Ela.

(17) A portion in extent approximately 19 perches out of the field called Halwatta Punchi Maha Eliya, situated at Ekala, Aluthkuru Korale South, Colombo District, and bounded as follows :—

North by remaining portion of Halwatta Punchi Maha Eliya,  
East, South and West by Ja-ela river.

No. Q. 4145/J/AL/1877.  
Colombo, March 15, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

#### The Land Acquisition Act, No. 9 of 1950

*Declaration under Section 5*

Reference No. LD. 7362/J/AL/2163.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion in extent approximately 1 acre 0 roods 27 perches, from the land called Kiuldeniya Paddy fields, situated in Tenagama, Vitarandeniya Village, Giruwa Pattu West, Hambantota District, and bounded as follows :—

North by Mandaduwa Vidane's land,  
East by Thenagama Tank,  
South by Bogahahena, and  
West by part of Kiuldeniya paddy fields.

Colombo, August 9, 1952.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### The Land Acquisition Act, No. 9 of 1950

*Notice under Section 7*

Reference No. LD. 3960-II

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

An allotment of land called Rajawatta, in extent 0 A. 3 R. 33.5 P., situated in Kandy District, surveyed and described as lot 82 in preliminary plan A 1,665.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri, on September 30, 1952, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 23, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land and the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, August 25, 1952.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

#### The Land Acquisition Act, No. 9 of 1950

*Notice under Section 7*

Reference No. LP 6,336.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose for G/Batemulla Government S. M. School, preliminary plan No. A 1,356 :—

Description of the Land to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Bategodakanda	Garden contains 5 jak, 1 kitul and 1 arecanut trees 30 to 60 years	M. S. Gunaratna, 35, Dickson Road, Galle	0 0 24.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on October 13, 1952, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 6, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Galle, August 21, 1952.

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

#### The Land Acquisition Act, No. 9 of 1950

*Notice under Section 7*

Reference No. L. B. 2102.

I, A. O. Wirasinghe, Assistant Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

An extent of about 110 acres from the patnas of Campden Hill Estate which form part of land surveyed and shown as lot 177 in F. V. P. 169 situated at Viharahena in Morawak Korale, Matara District, for Village Expansion.

The boundaries of the portion to be acquired are as follows :—

North by Kurulugala Estate,  
East by Ensalwatte Estate,  
South by Road to Kurulugala Estate,  
West by Campden Hill Estate.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri on November 25, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before November 18, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matara, August 25, 1952.

A. O. WIRASINGHE,  
Assistant Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LA. 627.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

Preliminary Plan No. A 1,745. Village—Palai

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
3	Navalodai <i>alias</i> Navalady, part of assessment No. 17/5 of Ward No. 2	Palmyra garden contains 113 palmyra trees 50 years and a cadjan shed	Nallathamby Velupillai and his wife Thangamuttu <i>alias</i> Thaialmuttu, both of Palai, Kankesanturai	1	0	1.0
4	Do.	Palmyra garden contains 12 palmyra trees 50 years and a cadjan hut	Ambalavanar Vallipuram and his wife Annapillai, both of Palai, Kankesanturai	0	1	9.4
5	Inkimiddy, assessment No. 165/8 of Ward No. 2	Waste land (rocky) and garden contains rotational crops (chillies and tomatoes), 2 coconut trees 15 years and 3 palmyra plants 6 years and a masonry well	Kathiripillai Gnanapiragasam and Kanagamani, wife of Tharmalingam, with life interest to Sellachchy, widow of Ponnampalam, all of Mangotta, Kankesanturai	0	3	11.4
6	Koviakadu, assessment No. 165/9 of Ward No. 2	Palmyra garden contains 22 palmyra trees 50 years	Sivaliar Velupillai and his wife Sinnachchipillai of Palai, Kankesanturai	0	2	27.6
7	Inkimiddy, assessment No. 165/4 and 165/11 of Ward No. 2	Tobacco garden and garden contains 15 coconut trees 20 years, 2 palmyra trees 50 years, 6 margosa trees 5 years, 6 murunga trees 5 years, 75 poovarasu trees 5 years, 1 woodapple tree 5 years, 1 manchavanna tree 5 years, 1 pomegranate tree 10 years, 3 coconut trees (dead) 1 hut thatched with palmyra leaves, 1 cadjan hut, 1 cadjan shed and a stone well	Katpakaratnam, widow of Selladurai of Palai, Kankesanturai	2	1	21.8
8	Inkimiddy, assessment Nos. 21, 25 and 35 of Ward No. 2	Waste land (rocky) and garden contains rotational crops (tobacco, chillies and tomatoes) and 16 coconut trees 3-20 years, 16 palmyra trees 40 years, 2 margosa trees 10 years, 3 pomegranate trees 5 years, 1 lime tree 10 years, 3 huts thatched with palmyra leaves, 1 cadjan hut and a stone well	Murugosu Kanagar and his wife Nagammah of Nirveli, Arunasalam Ponniah and his wife Theivanaipillai, Veeravagu Subramaniam and his wife Kanagamamah, Annaipillai, wife of A. Vallipuram and Sinnathamby Nagalingam and his wife Nallammah, all of Palai, Kankesanturai	2	3	1.5
10	Inkimiddy, no assessment No	Garden contains a Hindu Temple, 2 tiled buildings and masonry well	Murugesu Kanagar and his wife Nagammah of Nirveli, Arunasalam Ponniah and his wife Theivanaipillai, Veeravagu Subramaniam and his wife Kanagamamah and Annaipillai wife of A. Vallipuram, all of Palai, Kankesanturai	0	0	32.7
11	Palayankadu, assessment No. 37 of Ward No. 2	Waste land (rocky) contains 4 murunga trees 10 years, and 1 pomegranate tree 8 years	Ambalavanar Vallipuram and his wife Annapillai of Palai, Kankesanturai	0	0	37.6
12	Palayankadu, assessment No. 41 of Ward No. 2	Waste land (rocky) contains 2 margosa trees 10 years, 4 murunga trees 5 years, 10 poovarasu trees 5 years, 1 pomegranate tree 5 years, a cadjan hut and a cadjan shed	Velupilli Kandiah and his wife Rasamany of Palai, Kankesanturai	0	1	5.1
13	Palayankadu, assessment Nos. 5, 65/3 and 65/6 of Ward No. 2	Waste land (rocky) contains 4 murunga trees 5 years, 2 margosa trees 3-10 years, 1 palmyra tree 40 years, 1 hut thatched with palmyra leaves and a cadjan hut	Theivanaipillai, widow of Nagalingam and Thamothersampillai Chelliah, both of Palai, Kankesanturai	0	2	37.7
14	Palayankadu, assessment No. 65/7 of Ward No. 2	Waste land (rocky) contains 1 margosa tree 8 years, 5 poovarasu trees 5 years, and 2 cadjan sheds	Shanmugam Paramanathar and his wife Kathirasipillai of Palai, Kankesanturai	0	0	38.1
15	Choolivana, assessment No. 71/5 of Ward No. 2	Waste land (rocky) and garden contains 39 palmyra trees 30-50 years, 8 palmyra plants 3-10 years, 4 coconut trees 5 years, 1 margosa tree 10 years, 1 poovarasu tree 10 years and 10 plantain trees 3 years, 2 palmyra huts, a cadjan shed and a masonry well	Arunasalam Sinniah and his wife Sinnathangam of Palai, Kankesanturai	1	2	23.9
16	Choolivana, assessment No. 77 of Ward No. 2	Waste land (rocky)	Ramalingam Ponnudurai of Civil Hospital, Jaffna	0	1	11.4
17	Choolivana <i>alias</i> Palayankadu, assessment No. 71 of Ward No. 2	Garden (rocky) contains 10 coconut trees 20 years, 15 palmyra trees 45 years, 2 palmyra plants 5 years, 4 mango trees 15 years, 4 arecanut trees 2 years, 2 murunga trees 5 years, 1 margosa tree 20 years, 2 manchavanna trees 10 years 2 huts thatched with palmyra leaves, 1 cadjan hut with cemented floor and a masonry well	Sellammah, widow of Sivaguru Kandiah of Palai, Kankesanturai	0	2	26.4
18	—	Lane	Shanmugam Paramanathar and his wife Kathirasipillai and Arunasalam Sinniah and his wife Sinnathangam, all of Palai, Kankesanturai	0	0	5.4
19	Palayankadu, assessment No. 67 of Ward No. 2	Wasteland (rocky) contains 5 margosa trees 5-10 years, 1 mango tree 6 years, 6 murunga trees 10 years, 1 woodapple tree 10 years, 50 poovarasu trees 5 years, 2 huts thatched with palmyra leaves and a cadjan hut	Ambalavanar Thambipillai and his wife Rasammah and Ambalavanar Kasi-pillai and his wife Chelvanayagi, all of Palai, Kankesanturai	0	1	26.3
20	—	Lane	Theivanaipillai, widow of Nagalingam and Thamothersampillai Chelliah, both of Palai, Kankesanturai	0	0	3.6
21	Palayankadu, assessment No. 65 of Ward No. 2	Waste land (rocky) contains 1 margosa tree 15 years, 7 poovarasu trees 3 years, 6 murunga trees 5 years, a hut thatched with palmyra leaves and a cadjan shed	Vaithilingam Suppiah of Palai, Kankesanturai	0	0	29.1
22	Palayankadu, assessment No. 61 of Ward No. 2	Waste land (rocky) contains 5 murunga trees 10 years, 5 poovarasu trees 20 years, 5 palmyra plants 3-5 years, 2 huts thatched with palmyra leaves (half cemented) and a cadjan shed	Vaithilingam Thambiyah of Kadduvan, Tellipalai	0	1	3.1

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A.	R.	P.
23	Palayankadu, assessment No. 59 of Ward No. 2	Waste land (rocky) contains 8 poovarasu trees 5 years, 1 murunga tree 5 years, 2 huts thatched with palmyra leaves and a cadjan hut	Vairany Appukkuddy and his wife Annamuttu of Palai, Kankesanturai	0	1	1.4
24	Palayankadu, assessment No. 55 of Ward No. 2	Waste land (rocky) contains 2 mango trees 8 years, 1 margosa tree 10 years, 12 murunga trees 10 years, 16 poovarasu trees 10 years and 3 cadjan huts (1 half cemented)	Shanmugam Periatnamby of Palai, Kankesanturai	0	0	30.6
25	Palayankadu, assessment No. 49 in Ward No. 2	Waste land (rocky)	Shanmugam Sittampalam of Palai, Kankesanturai	0	0	10.5
26	Ahapilapulam, assessment No. 32 of Ward No. 2	Garden contains rotational crops (tobacco and chillies) and waste land (rocky) contains 24 coconut trees 15-30 years, 8 mango trees 6-8 years, 3 jak trees 15 years, 8 margosa trees 3-10 years, 10 manchavanna trees 10 years, 2 palmyra trees 15-30 years, a tiled house, 1 cadjan hut and a masonry well and tub	Nallathamby Velupillai and his wife Thaimuttu of Palai, Kankesanturai, and Sivaguru Vaithilingam, Guard, C. G. R., Kankesanturai	2	2	22.1
27	Ahapilapulam, assessment No. 36/3 of Ward No. 2	Garden contains rotational crops (tobacco), 5 coconut trees 8 years, 2 arecanut trees 5 years, 1 mango tree 5 years, 3 poovarasu trees 5 years, 1 manchavanna 10 years, and 3 huts thatched with palmyra leaves (1 half cemented) and a stone well	Shanmugam Sittampalam and his wife Parupathy of Palai, Kankesanturai	0	3	30.1
28	Ahapilapulam, assessment No. 36/14 of Ward No. 2	Waste land (rocky) and garden rotational crops (tobacco), 10 arecanut trees 1-3 years, 1 coconut plant 6 months, 2 plantain trees and a masonry well.	Moothathamby Sinnathamby and Moothathamby Saravanamuttu, both of Poiddy, Kankesanturai, and Kasipillai Velupillai of Palai, Kankesanturai	1	3	8.8
29	Ahapilapulam, assessment No. 36/13 of Ward No. 2	Garden contains rotational crops (tobacco), a cadjan shed and masonry well	Sinnathamby Sellathurai and his wife Paruvathy Amma and Moothathamby Sinnathamby, all of Poiddy, Kankesanturai	1	0	30.9
30	Ahapilapulam, assessment No. 36/7 of Ward No. 2	Garden contains 8 coconut trees 3-25 years, 3 arecanut trees 10 years, 3 mango trees 5-15 years, 1 jak tree 10 years, 300 plantain trees, 250 betel plants, 3 years, a cadjan tea boutique and a masonry well with machine	Saravanamuttu Moothathamby of Poiddy, Maviddapuram, Kankesanturai	2	0	21.2
31	Ahapilapulam, assessment No. 72/12 of Ward No. 2	Garden contains rotational crops (tobacco and chillies), 12 palmyra trees 30 years, 2 palmyra plants 5 years, 12 coconut trees 20 years, 11 arecanut trees 10 years and a masonry well with tub	Murugar Kandiah and his wife Sinnachipillai and Saravanaimuttu Moothathamby, all of Poiddy, Maviddapuram, Kankesanturai	0	2	27.0
32	Ahapilapulam, assessment No. 72/11 of Ward No. 2	Garden contains rotational crops (maniocca), 6 palmyra trees 30 years, 3 manchavanna and 6 margosa trees 5 years on the boundary fences	Kasiar Eliathamby and his wife Sellammah and Shanmugam Periyathamby and his wife, Annapillai, all of Palai, Kankesanturai	0	1	36.2
33	Ahapilapulam, assessment No. 72/8 of Ward No. 2	Garden contains 2 mango trees, 1 coconut tree 8 years, 2 murunga trees 5 years, 2 manchavanna trees 4 years, 2 margosa trees 6 years, 1 jak tree 10 years, 1 palmyra tree 40 years, 1 pomagranate tree 5 years, 1 hut thatched with palmyra leaves and a cadjan hut	Muthar Sivasambu and his wife Sunderam and Annapillai, widow of Thuraiappah, all of Palai, Kankesanturai	0	1	22.7
34	Ahapilapulam, assessment No. 48 of Ward No. 2	Garden contains rotational crops (tobacco, onions and chillies), 4 palmyra trees 40 years, 9 coconut trees 20 years, 1 pomagranate tree 8 years, 1 plantain tree 3 years, 1 mango tree 6 years and a stone well	Velupillai Kathuresu of Palai, Kankesanturai, Ambalavanar Ponnudurai and his wife Sellamuthu of Palai, Kankesanturai, Sinnathamby Nagalingam and his wife Nallammah of Kulamangal, Telhipalai	0	3	33.5
35	Ahapilapulam, assessment No. 50/1 of Ward No. 2	Garden contains 27 coconut trees 3-20 years, 3 manchavanna trees 10 years, 2 palmyra trees 40 years, 2 poovarasu trees 10 years, 1 mango tree 12 years, 1 jak tree 10 years and a stone well	Kasiar Eliathamby, Muthar Sivasambu, Sivaguru Vaithilingam, Ambalavanar Thambipillai, Shanmugam Periatnamby, Shanmugam Sinnathamby, Shanmugam Sittampalam, Shanmugam Paramanathar and Sellam, widow of Sivaguru Kandiah, all of Palai, Kankesanturai	0	1	18.0
36	Kokkan alias Palayankadu, Assessment No. 50 of Ward No. 2	Garden contains 1 mango tree 8 years, 2 murunga trees 5 years, 3 poovarasu trees 5 years, 1 margosa tree 6 years and a cadjan hut	Theivanappillai, widow of V. Nagalingam of Palai, Kankesanturai,	0	0	12.3
37	Palayankadu, assessment No. 56 of Ward No. 2	Garden contains 9 coconut trees 3-15 years, 2 jak trees 10 and 15 years, 1 orange tree 5 years, 2 lime trees 5 years, 3 murunga trees 5 years, 1 margosa tree 15 years, 1 hut thatched with palmyra leaves (floor cemented) and 2 cadjan sheds	Kasiar Eliathamby and his wife Sellammah of Palai, Kankesanturai	0	0	17.3
38	—	Lane	Kasiar Eliathamby, Shanmugam Periatnamby, Muthar Sivasambu and his wife Sunderam. Annapillai, widow of Thuraiappah, Theivanappillai, widow of V. Nagalingam and Sivaguru Vaithilingam, Guard, C. G. R., all of Palai, Kankesanturai	0	0	7.1
39	Ahapilapulam, assessment No. 60 of Ward No. 2	Garden contains 9 coconut trees 15 years, 4 mango trees 10 years, 1 jak tree 10 years, 1 palmyra tree 40 years, 1 margosa tree 10 years, 1 pomagranate tree 5 years, 3 murunga trees 5 years and 2 manchavanna trees 10 years	Sivaguru Vaithilingam, Guard, C. G. R., Kankesanturai, and Annapillai, widow of Thuraiappah of Palai, Kankesanturai	0	1	4.0

Lot	Name of Land	Name of Claimant	Description	Extent		
				A.	R.	P.
40	Kokkan, assessment Nos. 62, 64, 72, 72/3, and 72/5 of Ward No. 2	Garden contains 7 palmyra trees 40 years, 14 coconut trees 5-20 years, 20 mango trees 3-20 years, 2 orange trees 5 years, 10 pomagranate trees 3-5 years, 6 margsosa trees 5-10 years, 2 jack trees 5 years, 1 lime tree 5 years, 7 murunga trees 5 years, 2 manchavanna trees 10 years, 1 naraththai tree 10 years, 7 huts thatched with palmyra leaves (cemented floors), 2 cadjan huts, 3 cadjan sheds and a stone well	Kanapathipillai, Kasipillai and his wife Ponnammah, Moothar Sivasambu and his wife Sundaram, Krishnar Arumugam and his wife Ponnammah, Kandiah Rasiah and his wife Sinnammah Murugar Moothathamby and his daughter Rukmani, all of Palai, Kankesanturai, and Jayaletchumy, wife of Thamotharampillai of Nayamarkadu, Jaffna	0	3	24.6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me, at the Jaffna Kachcheri, on October 2, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 24, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Jaffna, August 22, 1952.

P. J. HUDSON,  
Government Agent.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

*Notice under Section 7*

(Please quote this reference in all letters in this connection)  
Reference No. L.A. 2574/J/E/566.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., for T/Padukka Government Tamil Mixed School.

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Final village plan No. 28—Trincomalee Division No. 11 (part)						
53	Sinnathoduva Pillayarkovilttharai <i>alias</i> Pillaiarkovilkani	Garden contains temporary cultivation, one permanent and one temporary building and part of a cart track	Sinnathoduva Pillayarkovil—Manager : S. M. Manickarajah. Permanent building claimed by : D. V. Allis Silva. Temporary building claimed by : A. D. M. Davith Singho	1	1	19.4
54	Do.	Palmyra garden contains 6 palmyra trees and one temporary building (latrine)	Sinnathoduva Pillayarkovil—Manager : S. M. Manickarajah. Temporary building claimed by : W. M. Appuhami	0	0	16.0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agent duly authorized in writing, before me at the Trincomalee Kachcheri, on October 3, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Trincomalee, August 21, 1952.

T. E. GOONERATNE,  
Assistant Government Agent.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

*Notice under Section 7*

Reference No. LRO/APL/2427/J/AL/2166/LM 5462.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :—

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Supplement No. 4 to final village plan No. 127. Village—Hewadiwela						
775	Hittarapityewatta	Garden contains coconuts, arecanuts, jak, &c. 15 to 30 years	Sinhalage Daniel (deceased). Heirs : Sinhalage James Karunaratne and Sinhalage Kiriduraya, sons, both of Alugolla, Hewadiwela, Rambukkana	0	2	9
Total ..				0	2	9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Rambukkana Circuit Bungalow, on October 13, 1952, at 2 30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 6, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kegalla, August 17, 1952.

M. G. V. P. W. SAMARASINGHE,  
Assistant Government Agent.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

*Notice under Section 7*

Reference No. LRO/APL/3577/J/LLD/3287/LM5478.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land, which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Supplement No. 2 to final village plan No. 165. Village—Kadigamuwa						
264	Udahapelagodakumbura <i>alias</i> Pelagodakumbura	Paddy field	Balasuriya Lecamlage Siyadoris Appuhamy of Dedunupitiya, Rambukkana	0	0	29
265	Do.	do.	do.	0	1	12
266	Attikkagahamulakumbura, Udahapelagodakumbura <i>alias</i> Pelagodakumbura	do.	Galgodellage Dineris Dias of Kansalamuwa, Rambukkana	0	2	25
267	Do	Paddy field contains part of footpath	do.	0	0	33
Total ..				0	1	19

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Rambukkana Circuit Bungalow, on October 13, 1952, at 3 15 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 6, 1952, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kegalla, August 21, 1952.

M. G. V. P. W. SAMARASINGHE,  
Assistant Government Agent.

## The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LRO/APL/3577/J/LLD/2386/LM 5477.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Supplement No. 1 to final village plan No. 165. Village—Kadigamuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
268	Kahakolalandehena ..	Coconut garden contains a temporary house ..	S. K. M. Meiyappa Chettiar of Hingula, Mawanella	3 0 12
269	Do. ..	Coconut garden .. ..	do. ..	0 0 11
Total ..				3 0 23

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Mawanella Resthouse on October 14, 1952, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before October 7, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kegalla, August 21, 1952.

M. G. V. P. W. SAMARASINGHE,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

### Notification of Land Kachcheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Government Agent, Uva, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Saturday, September 13, 1952, at Kachcheri, Badulla, to select a person to receive a grant for the Crown land particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.  
Colombo, August 22, 1952.

#### Particulars of the Land referred to above

Extract 1 of Village Plan No. 519. Village—Palugama-ella in Udapalata Korale

Lot No.	Name or Permit-holder or Applicant	Extent A. R. P.
133 ..	Marasinghe Mudiyansele Heen Menika, Boraguduelle Gedera Ella, Palugama	0 2 15

### Notification of Land Kachcheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Government Agent, Eastern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on Monday, September 29, 1952, at the Kachcheri, Batticaloa, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent, Eastern Province.

J. J. RAJANAYAGAM,  
for Land Commissioner.  
Colombo.

#### Particulars of Lands to be dealt with

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
I S. P. P. No. 9. Village—Ayittiyamalai		
767 & 769	Karupasampillai Seenivasagan of Valaiyiravu	4 2 10
770 & 772	Eliathamby Kattamuthu of Pulyantivu	2 1 28
Village—Unnichchai		
183 ..	Eliathamby Kattamuthu of Pulyantivu	3 3 12
Village—Ayittiyamalai		
789 & 791	Uthumalevva Mohamadu Ibrahim of Kattankudy Div. No 2	8 2 16
448 ..	Muttuvelu Nandarasa of Pulyantivu	11 2 06
Village—Karaveddy P Plan 6,369		
4 ..	M. Elyathamby of Pulyantivu ..	3 0 21
2 ..	M. Elyathamby of Pulyantivu ..	8 3 06

### Notification of Land Kachcheri to select Persons to receive Grants

THE notification of Land Kachcheri to select persons to receive grants published at page 1352 in Part III of the *Ceylon Government Gazette* No. 10,436 of August 22, 1952, is hereby cancelled.

Colombo, August 27, 1952.

J. J. RAJANAYAGAM,  
for Land Commissioner.

## Land Redemption Notices

No. LA 3375/J/LLD/2453.

### Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, July 28, 1952.



*Schedule*

Lot	Combined supplement No. 1 to final village plan Nos. 224 and 70.		Villages—Medadambuwa and Puliyanakara		Extent	
	Name of Land	Description	Name of Claimant		A.	R. P.
17	Bulugahahenyaya	.. Cocomut garden 40 years	.. Mrs. M. M. Rita Matilda Pinto of Ferry Street, Chilaw..		0	3 11
18	Do.	.. do. ..	.. do. ..		0	2 3
61	Do.	.. do. ..	.. do. ..		0	1 37
62	Do.	.. do. ..	.. do. ..		0	3 13
Total ..					2	2 24

No. LA 3258/J/AL/735.

**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 ;

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

Colombo, November 15, 1950.

*Schedule*

Lot	Preliminary plan No. A 1,073.		Village—Medagoda		Extent	
	Name of Land	Description	Name of Claimant		A.	R. P.
1	Kongahawatta	.. Coconut garden over 30 years	.. S. P. Kumarasinghe and Mrs. S. P. Kumarasinghe of Mahawewa, Madampe		0	2 2
2	Do.	.. Coconut garden contains 15 coconut trees over 30 years	.. do. ..		0	0 17
Total ..					0	2 19

Reference No. LD 7321/LRO/APL 140/J/LLD/2502.

**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 ;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By Order of  
P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, August 8, 1952.

*Schedule*

Lot	Supplement No. 3 to final village plan No. 163.		Village—Walasmulla		Extent	
	Name of Land	Description	Name of Claimant		A.	R. P.
223	Dunumadalagahahena	.. Citronella and Paddy field	.. Nammuni Arachchige Subanchina of Ethpitiya, Walasmulla		3	1 1
224	—	.. Foot path	.. do. ..		0	0 3
224½	Dunumadalagahahena	.. Citronella	.. do. ..		0	2 22
Total ..					3	3 26

No. LA. 3270/J/AL/913.

**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 ;

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

Colombo, February 6, 1951.

## Schedule

Preliminary plan No. P. P. A. 1,085. Village—Ihala Hattiniya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Maragahawatta	Coconut garden contains 1 temporary house (cadjan walls and roof)	J. P. Wijeyananda of Ihala Hattiniya, Marawila	1	3	35
2	Do.	Coconut garden contains 12 coconut trees	do. . . . .	0	0	20
3	Do.	Coconut garden contains 2 temporary houses (mud walls and cadjan roofs)	do. . . . .	0	2	16
Total				2	2	31

No. LRO/APL/1953/J/LLD/2370/LM 5485

## Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,  
Permanent Secretary.

Colombo, June 30, 1952.

## Schedule

Preliminary plan No. A 673. Village—Uduwela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Dangollehenyaya alias Dan-gollewatta	Tea 10-15 years contains 4 coconut trees 2-3 years	Muraille Ranhotipedige Seelawathie, c/o Ranhotipedige Dinga, Uduwewela, Mawanella	0	0	31.1
2	Do. . . . .	Tea 10 years contains one jak tree 30-40 years	do. . . . .	0	0	7.4
Total				0	0	38.5

## Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, A. B. S. N. Pullenayagam, Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kachcheri, Kalutara, on October 1, 1952, at 3.30 p.m., and

(b) notify to me in writing on or before September 23, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount. Such claims should be sent to me in duplicate.

The Kachcheri,  
Kalutara, August 14, 1952.

A. B. S. N. PULLENAYAGAM,  
Assistant Government Agent.

## Schedule

Preliminary plan No. A 3,117. Village—Dibedda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Delgahawatta	Garden contains coconut trees 15-40 years	W. A. C. Fernando, Dibedda, Panadure	0	0	2.5
2	Do.	Garden contains coconut, mango, arecanut and ratadel trees 10 to 40 years, and a temporary building	W. A. C. Fernando, Dibedda, Panadure	0	1	3.8
Total				0	1	6.3

Ref. No. LRO/APL 140/J/LLD/2502/LD. 7321.

## Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, D. J. F. D. Liyanage, Additional Assistant Government Agent of the Hambantota District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
  - (a) appear personally or by agent duly authorized in writing, before me at Walasmulla Resthouse, on October 2, 1952, at 10 a.m., and
  - (b) notify to me in writing on or before September 24, 1952, the nature of his interest in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Hambantota, August 23, 1952.

D. J. F. D. LIYANAGE,  
Additional Assistant Government Agent.

## Schedule

Supplement No. 3 to Final village plan No. 163. Village—Walasmulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
223	Dunumadalagahahena	.. Citronella and paddy field	.. Namnum Arachchige Subanchuna of Ethpitiya, Walasmulla	3	1	1
224	—	.. Footpath	.. do.	..	0	0
224½	Dunumadalagahahena	.. Citronella	.. do.	..	0	2
Total				..	3	3

L. D.—B. 49/50.

No. LA/7336/LRO/APL 1800/J/LLD/2371.

## Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on October 22, 1952, at 9 a.m., and
  - (b) notify to me in writing on or before October 15, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kurunegala, August 16, 1952.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

## Schedule

Preliminary plan A 1,086. Village—Pambe

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Narangahumulawatta	.. Coconut garden contains coconut, jak, mango and orange trees 3–35 years, an earth well and a permanent building	U. B. Hewanpola of Government Training College, Katukurunde, Kalutara	2	2	39
2	Do.	.. Coconut garden contains 3 jak and 15 coconut trees 25–35 years and 2 coconut plants 3 years	do.	..	0	0
Total				..	2	3

## Miscellaneous Land Notices

L.S. 2679.

## Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that Mr. A. V. de Z. Dias Wijesinghe of Harasbedde, has applied for a lease of lot 71 in B. S. V. P 250, in extent 1R. 14P., situated in Harasbedde, Nuwara Eliya District.

2. The applicant has occupied this land on an annual permit since 1947, and has improved the land and constructed a substantial house thereon. As tenure under a permit is no longer appropriate,

it is proposed to grant the applicant a lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 99 years with effect from January, 1952;
  - (b) Rent: Rs. 6.75 per annum, subject to revision every thirty years;
  - (c) The lessee shall use the land for residential purposes and for no other purpose.
3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, August 29, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

LS. 228.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands  
Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. Dms Wangatunga, Puhulwellahawage Suwars and Don Carolis Ranasinghe—trustees of the Vihara Karya Sadhaka Samitiya, Watukolakanda—have applied for a lease of lot 4w in P. P. 13,145, in extent 1A. 0R. 11P., situated in Watukolakanda, Matara District, for the establishment of a Buddhist temple thereon.

2. The land already contains a permanent Viharago, and is suitable as a site for a temple. The temple serves about 400-500 persons. The nearest Buddhist temple is about  $1\frac{1}{2}$  miles away. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent : Rs. 2 per annum.
- (b) The lessees shall, within five years from the commencement of the lease, construct on the land, to the satisfaction of the Assistant Government Agent, Matara, a masonry building (logunge), 22 ft. by 24 ft. with a tiled roof;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose;
- (d) The lessees shall within six months of the completion of the masonry building (logunge), dedicate the temple by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the trustees or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The notification under Regulation 21 (2) of the Crown Land<sup>s</sup> Regulation, 1948, published in *Gazette*, No. 16,232 of April 6, 1951 is hereby cancelled.

4. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, August 29, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

No. L.S. 2714.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands  
Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. H. M. Ukkubanda, H. M. Heenbanda, D. M. Kiribanda and H. M. Panchibanda of Thihawa—trustees of the Rural Development Society, Thihawa—have applied for a lease of lot 3 in F. V. P. 1,257, in extent 3R 6P., situated in Atawalmada village, Kurunegala District, for the purpose of erecting a meeting hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 10 years;
- (b) Rent : Re. 1 per annum;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, North-Western Province;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, August 29, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

No. L. S. 2277.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands  
Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. Vari Sinnahamby, Kanthan Sivalai, Kanthan Kaddaiyan and Pandari Paraman of Kaitady—trustees of the Kaitady Depressed Class Development Society—have applied for a lease of about 28 perches from lot 2 in P. P. A. 1,657, situated at Kaitady in the Divisional Revenue Officer's Division of Tehmaradechi, Jaffna District, for the purpose of establishing an Amman temple and an office thereon.

2. There is no separate temple in the area to serve the depressed classes. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 30 years, with an option of renewal at the end of 30 years;
- (b) Rent : Rs. 9 per annum;
- (c) The lessees shall, within two years from the commencement of the lease, erect a temple and office on the land according to plans previously approved by the Government Agent, Northern Province;
- (d) The lessees shall use the land as a site for a temple and office and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, August 29, 1952

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

I. S. 2591.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands  
Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. D. M. Ranhamy, D. M. Dingiri Banda and D. M. Panchi Banda of Ambagaswewa—trustees of the Rural Development Society, Ambagaswewa—have applied for a lease of about two acres from lot 2 in F. V. P. 2,374, situated in Egodayagama village, Kurunegala District, for the purpose of erecting a meeting hall thereon and for use as a play ground

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 10 years;
- (b) Rent : Re. 1 per annum;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a meeting hall on the land and prepare a play ground thereon to the satisfaction of the Government Agent, North-Western Province;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and play ground and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, August 29, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands  
Regulations, 1948**

NOTICE is hereby given that the Lanka Mahila Samiti has applied for a lease of the piece of Crown land, about 30 perches in extent, situated between the lake-to-harbour canal and the premises of the Central Employment Exchange, Fort, within the Municipal Limits of Colombo

2. The Samiti proposes to construct on this land a building which will serve as their Headquarters and the Central Sales Room. This body was organised about 17 years ago, and there are now over a hundred samiti in many parts of the Island working for the welfare and upliftment of women in rural and backward areas. Owing to the lack of adequate and permanent quarters for the Central Association and a sales room, it has not been possible to co-ordinate the working of the widespread samiti and to arrange for the sale of their handicraft.

3. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 99 years;—
- (b) Rent : Rs. 1,440 per annum;
- (c) The lessees shall, use the land for constructing their Headquarters and Central Sales Room, and for the purposes of the Society but for no other purpose;
- (d) The lessees shall not erect any buildings on the land unless the plans and specifications thereof have previously been approved by the Director of Public Works.

4. The proposed lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, August 29, 1952.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ සම්බන්ධ දැන්වීම්

No. LA 3265/J/HLG/856.

1950සේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950සේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

නාන්තන්ඩියේ පදිංචි ඇස්. පී. කේ. ඇන්. මුත්තුරාමන් වෙවිටියාර් මහතා විසින් අයිතිකම් කියන හලාවත දිස්ත්‍රික්කයේ දකුණු පිටිගල් කෝරළේ කොස්වත්ත ගම් මූලාදැනි වසමේ පිහිටි පහත සඳහන් මායිම් වූ "යායවත්ත" සහ "යායවත්තකුඹුර" නම්ලත් ඉඩමෙන් අඩි 1482x10 පමණ විශාල ඉඩම් කැබැල්ල.

- උතුරට : එම ඉඩම සහ කුඹුරු කැබැල්ල ;
- නැගෙනහිරට : කිරිමැටියාන-දුන්නත්තාව P. W. D. පාර ;
- දකුණට : කොස්වත්ත-පළවැල්ලගාල පාර සහ
- බස්නාහිරට : එම.

ඩබ්ලිව් සේනානායක,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ ජුනි මස 6 වැනි දින  
කොළඹදීය.

No. Q.4145/J/AL/1877.

1950සේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950සේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ මාකෙවිට පිහිටි බත්ටෙට්මය නැමැති ඉඩමෙන් පර්චස් 19ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : එම ඉඩමේ ඉතිරි කොටස ;
- නැගෙනහිරට : මාකෙවිට සිට නිවන්දමට යන පාර ;
- දකුණට : උරුවල්ලමය ;
- බස්නාහිරට : ඇස්. නිමොන්තිඅප්පුට අයිති කුඹුර.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ මාකෙවිට පිල්ලුව කුඹුරෙන් පර්චස් 34ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : එම කුඹුරේ ඉතිරි කොටස ;
- නැගෙනහිරට : ඩබ්ලිව්. ඩබ්ලිව්. පෙරේරාට අයිති කුඹුර ;
- දකුණට : උරුවල්ලමය ;
- බස්නාහිරට : ආනර් අල්විස්ට අයිති කුඹුර.

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ යක්කඩුවේ පිහිටි පිල්ලුවකුඹුරෙන් පර්චස් 2ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : එම ඉඩමේ ඉතිරි කොටස ;
- නැගෙනහිරට : ඇස්. නිමොන්තිඅප්පුට අයිති කුඹුර ;
- දකුණට සහ බස්නාහිරට : කැනරිනාහාමිට සහ ජුසේට් අයිති කුඹුර.

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ මාකෙවිට පිහිටි පිල්ලුව කුඹුරෙන් පර්චස් 16ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : ජේ. ඒ. පී. අප්පුහාමිට අයිති කුඹුර ;
- නැගෙනහිරට : ආනර්ට අල්විස්ට අයිති කුඹුර ;
- දකුණට සහ බස්නාහිරට : උරුවල්ලමය.

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ මාකෙවිට පිහිටි නම්පිතනගෙ කුඹුරෙන් පර්චස් 32ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : ඒ. ඒ. ලියම්නයිදෙට අයිති කුඹුර ;
- නැගෙනහිරට : එම ඉඩමේ ඉතිරි කොටස ;
- බස්නාහිරට : පරණඇල සහ
- දකුණට : කැනරිනාහාමිට සහ ජුසේට් අයිති කුඹුර.

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ මාකෙවිට පිහිටි නම්පිතනගෙ කුඹුරෙන් පර්චස් 15ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : ඉරිගේන්ඇල ;
- නැගෙනහිරට : එම ඉඩමේ ඉතිරි කොටස ;
- දකුණට : ජේ. ඒ. පී. අප්පුහාමිගෙ ඉඩම ;
- බස්නාහිරට : පරණඇල.

(7) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ යක්කඩුවේ පිහිටි අම්බිල්ලගහකුඹුරෙන් පර්චස් 11ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : එම කුඹුරේ ඉතිරි කොටස ;
- නැගෙනහිරට සහ දකුණට : උරුවල්ලමය සහ
- බස්නාහිරට : එම කුඹුරේ ඉතිරි කොටස.

(8) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ යක්කඩුවේ පිහිටි අමුනතෝරකුඹුරෙන් රුඩ් 2, පර්චස් 8ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : උරුවල්ලමය ;
- නැගෙනහිරට : මාකෙවිට සිට නිවන්දමට යන ගම්සහා පාර ;
- දකුණට : එම කුඹුරේ ඉතිරි කොටස සහ
- බස්නාහිරට : ඩබ්ලිව්. ඒ. ඒබ්‍රහම් පෙරේරාට අයිති කුඹුර.

(9) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ යක්කඩුවේ පිහිටි අමුනතෝරකුඹුරෙන් රුඩ් 3, පර්චස් 37ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : උරුවල්ලමය ;
- නැගෙනහිරට : ඩබ්ලිව්. ඒ. ඒබ්‍රහම් පෙරේරාගෙ කුඹුර ;
- දකුණට : එම කුඹුරේ ඉතිරි කොටස ;
- බස්නාහිරට : කරෝලිස්අප්පුට අයිති කුඹුර.

(10) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ යක්කඩුවේ පිහිටි අමුණතෝරකුඹුරෙන් රුඩ් 2, පර්චස් 15ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : උරුවල්ලමය ;
- නැගෙනහිරට : ඩබ්ලිව්. ඒබ්‍රහම් පෙරේරාගෙ කුඹුර ;
- දකුණට : එම ඉඩමේ ඉතිරි කොටස ;
- බස්නාහිරට : ඩබ්ලිව්. ජී. පෙරේරාගෙ කුඹුර.

(11) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ යක්කඩුවේ පිහිටි නැබොඩගහකුඹුරෙන් රුඩ් 1, පර්චස් 12ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

- උතුරට : උරුවල්ලමය ;
- නැගෙනහිරට : කරෝලිස්අප්පුට අයිති කුඹුර ;
- දකුණට : එම ඉඩමේ ඉතිරි කොටස සහ
- බස්නාහිරට : ඩබ්ලිව්. ඇම්. ජේ. රණසිංහගෙ කුඹුර.

(12) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ යක්කඩුවේ පිහිටි නැබොඩගහකුඹුරෙන් පර්චස් 11ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට: උරුමවල්මය; නැගෙනහිරට: බඩලිච්චි. ජී. පෙරේරාගෙ කුඹුර; දකුණට සහ බස්නාහිරට: එම ඉඩමේ ඉතිරි කොටස.

(13) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ මාකෙව්ට පිහිටි නැබොඩගහකුඹුරෙන් පර්චස් 8ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට: ඒ. ඒ. ස්ටීවන් අප්පුට අයිති ඉඩම; නැගෙනහිරට සහ බස්නාහිරට: එම ඉඩමේ ඉතිරි කොටස; දකුණට: ඉරිගේ ඡන් ඇල.

(14) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ මාකෙව්ට පිහිටි නැබොඩගහකුඹුරෙන් පර්චස් 12ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට: පරණඇල; නැගෙනහිරට: එම කුඹුරේ ඉතිරි කොටස; දකුණට: ඇස්. බාරොහාමිට අයිති ඉඩම; බස්නාහිරට: ඇස්. බ්‍රම්පිට අයිති කුඹුර.

(15) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඒකල පිහිටි හල්වත්තපුංචිමහඵලිය යන කුඹුරෙන් පර්චස් 8ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට: රජයට අයිති ඉඩම; නැගෙනහිරට සහ බස්නාහිරට: එම කුඹුරේ ඉතිරි කොටස; දකුණට: ඡාඇලගහ.

(16) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඒකල පිහිටි හල්වත්තපුංචිමහඵලිය යන ඉඩමෙන් පර්චස් 8ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට, දකුණට සහ බස්නාහිරට: එම ඉඩමේ ඉතිරි කොටස; නැගෙනහිරට: පරණඇල.

(17) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ඒකල පිහිටි හල්වත්තපුංචිමහඵලිය යන කුඹුරෙන් පර්චස් 19ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම්:—

උතුරට: හල්වත්තපුංචිමහඵලිය යන ඉඩමේ ඉතිරි කොටස; නැගෙනහිරට, දකුණට සහ බස්නාහිරට: ඡාඇලගහ.

බඩලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක්වූ මාර්තු මස 15 වැනි දින කොළඹදීය.

No. LD. 3960—II.

1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මහනුවර දිස්ත්‍රික්කයේ පිහිටි ජ්‍යෙෂ්ඨ නො. P.P.A 1,665හේ ලොව 82ක දරන අ. 0, රු. 3; ප. 33.5 විශාල රාජ්‍ය වත්ත නමැති ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, සභාවර ලේකම්තුමා.

Ref. No. J/TW/121. වම් 1952ක්වූ අගෝස්තු මස 5 වැනි දින කොළඹදීය.

1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

ත්‍රිකුණාමලේ දිස්ත්‍රික්කයේ ත්‍රිකුණාමලේ නගරයේ සහ අවට ප්‍රදේශයේ කරවන ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොසාගයට අයිති ත්‍රිකුණාමලේ නගර සීමාව තුළ ඩිවිසන් නොමිමර 11හේ (කොටසක්) පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 7, රු.බී 1 සහ පර්චස් 17ක් විශාල වූ අංක 28, E.P. දරන අවසාන ග්‍රාම සිතියමේ දෙවෙනි අතිරේකයේ 49 වෙනි කට්ටිය මෙන් දක්වා තිබෙන ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, සභාවර ලේකම්තුමා.

අංකය: J/DEA/2154. වම් 1952ක්වූ අගෝස්තු මස 14 වැනි දින කොළඹදීය.

අංකය: LA. 7622/J/E/2339.

1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේවූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනි හත්පත්තුවේ නාරම්මල පළාතේ කොට්ටිපිටිය නම් ගමේ පිහිටි අක්කර 3ක් පමණ විශාලත්වයක් ඇති කහටගහමුල්වත්ත නැමැති බිම් කැබැල්ලට මායිම්:—

උතුරට: ඇම්බිල්ලගොල්ලහේනද; නැගෙනහිරට: පාදශාලා ඉඩමද; දකුණට: කුඹුර; සහ බස්නාහිරට: කුඹුරද වේ.

(2) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනි හත්පත්තුවේ නාරම්මල පළාතේ කොට්ටිපිටිය නම් ගමේ පිහිටි අක්කර 14ක පමණ විශාලත්වයක් ඇති ඇම්බිල්ලගහහේන නැමැති බිම් කැබැල්ලට මායිම්:—

උතුරට: ගලද; නැගෙනහිරට: පී. ඇම්. ඩී. මැණිකාට අයිති ඉඩමද; දකුණට: පාදශාලා ඉඩමද, මැණිකාගෙ වත්තද; බස්නාහිරට: මෙම ඉඩම, බණ්ඩාරලගෙන් වෙන්වන ඇලද වේ.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, සභාවර ලේකම්තුමා.

අංකය: J/E/2339. වම් 1952ක්වූ අගෝස්තු මස 18 වැනි දින කොළඹදීය.

අංකය : LA/7500/J/AL/1880/(VE).

1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දේවමැදි හත්පත්තුවේ මහ කෙලිය පළාතේ හත්හනුවාව නම් ගමේ පිහිටි අක්කර 140ක් පමණ විශාලත්වයක් ඇති හත්හනුවාව එස්ටේට් නමැති සම්පූර්ණ ඉඩමට මායිම් :—

උතුරට : හත්හනුවාව-දම්පිටිය පාර සහ ගම්වැසියන්ට අයිති කුඹුරු ;

නැගෙනහිරට : මගුරුමය (කුරුණෑගල-පුත්තලම පාර සහ ඒරියගොඩ-පල්ලදම්පිටිය පාර) ;

දකුණට : නිහාල් ගුණසේකර, කිරි බණ්ඩා සහ නවත් අයවලුන්ටත් අයිති ඉඩම් ;

බස්නාහිරට : ඒරියගොඩ එස්ටේට් නමැති ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : J/A/L/1880/(VE).

වම් 1952ක් වූ අගෝස්තු මස 14 වැනි දින කොළඹදීය.

අංකය : J/AL/1157/LR 1174.

1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

උතුරු මැද පළාතේ නුවරකුලාවිය දිස්ත්‍රික්කයේ කලාගම් පළාතේ මාමිනියා කෝරළේ කාකිරුවතුලානේ මැදවැව ගමේ පිහිටා තිබෙන මැදවැවකුඹුරු කියන කුඹුරුවලින් අක්කර 2.75 පමණ මහත ඇති කොටසක්. ඊට මායිම් :—

උතුරට : නෙල්ලියගමවැව ;

නැගෙනහිරට : ආණ්ඩුවේ කැලෑ ඉඩම ;

දකුණට : ඉහතකී ඉඩමේ ඉතිරි කොටස ;

බස්නාහිරට : ආණ්ඩුවේ කැලෑ ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි.

අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ, සභාවර ලේකම්තුමා

වම් 1952ක් වූ ජූනි මස 16 වැනි දින කොළඹදීය.

LP. 6515.

1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

දකුණු පළාතේ ගාලු දිස්ත්‍රික්කයේ බෙන්තොට වලල්ලිපි කෝරළේ අන්ගගොඩ නමැති ගමෙහි පිහිටි අක්කර 3ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති මහවත්ත සහ ගෙදරවත්ත නමැති ඉඩම් කැබැල්ල. ඊට මායිම් :—

උතුරට : එම ඉඩමෙන් කැබැල්ලක් ;

නැගෙනහිරට : ගාලු-කොළඹ මහපාර ;

දකුණට සහ බස්නාහිරට : එම ඉඩමෙන් කැබැල්ලක්.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි.

අත්සන්කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,

සභාවර ලේකම්තුමා.

වම් 1952ක් වූ අගෝස්තු මස 5 වැනි දින කොළඹදීය.

අංකය : LA/7532/J/AL/1977.

1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තිහත්පත්තුවේ මගුල්ලි නොට පළාතේ කටගමුව නම් ගමේ පිහිටි කෝන්ගුප්පේන නමැති ඉඩමෙන් අක්කර 35ක් පමණ විශාලත්වයක් ඇති කොටසකට මායිම් :—

උතුරට : පුද්ගලික හේනක් සහ හොරොආල ;

නැගෙනහිරට : කටගොමුවටැනකියේ හොරොච්චද ;

දකුණට : රජයේ ඉඩමද, නො. 1969 දරණ අවසාන ගම් මැණීමේ නො. 18 දරණ ගොඩබිම් කැබැල්ලද වේ ;

බස්නාහිරට : පුද්ගලික හේනක්.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : J/AL/1977.

වම් 1952ක් වූ ජූලි මස 30 වැනි දින කොළඹදීය.

Reference No. LD. 7362/J/AL/2163.

1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බටහිර ගිරුවා පත්තුවේ තේනගම, විතාරන්දෙනිය යන ගම්වල පිහිටි කිවුල්දෙනියේ කුඹුරුවලින් අක්කර 1, රු.ඩී. 0, පර්චස් 27ක් පමණක් බිම් ප්‍රමාණයට මායිම් :—

උතුරට : මන්ඩාඩුවේ විදුනෙගේ ඉඩමද ;

නැගෙනහිරට : තේනගමවැවෙන්ද ;

දකුණට : බෝගහහේනෙන්ද සහ

බටහිරට : කිවුල්දෙනිය කුඹුරුවලට කොටසකින්ද.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1952ක් වූ අගෝස්තු මස 9 වැනි දින කොළඹදීය.

No. LD. 3960—II.

1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි. ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මහනුවර දිස්ත්‍රික්කයේ පිහිටි ජලාන් නො. P.P.A 1,665හේ ලොව් 82ක දරන අ. 0, රු. 3, ප. 33.5 විශාල රූපා වත්ත නමැති ඉඩම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ

ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952කට වූ සැප්තැම්බර් මස 30වෙනි දින පෙරවරු 9ට මහ නුවර කවිවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද, වම් 1952කට වූ සැප්තැම්බර් මස 23වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම් වල සවභාවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඊ. ඊ. ගුණසිරි,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,

වම් 1952කට වූ අගෝස්තු මස 25වෙනි දින මහනුවර කවිවේරියේදීය.

අංකය L. P. 6336.

1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි. බෙලිමුල්ලේ ආණ්ඩුවේ සේවාසා මිශ්‍ර පාරිකාලාව

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මූලික සිතියමේ අංකය 1,356.

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම් සහ ලියුම් ලැබෙන පිලිවෙල	ප්‍රමාණය, අ. රු. ප.
I බටහොටකන්ද	ඉඩමෙහි දෙල්ගස් 5ක්ද, කිතුල්ගසක් සහ අවුරුදු 30-60ක් වූ පුවක් ගසක්	ගාල්ලේ ඕක්සන් පාරෙහි ඇම්. ඇස්. ගුණරත්න	නො. 35හි පදිංචි 0 0 24.3

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952කට වූ ඔක්තෝබර් මස 13වෙනි දින පෙරවරු 10.30ට ගාල්ලේ කවිවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952කට වූ ඔක්තෝබර් මස 6වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952කට වූ අගෝස්තු මස 21වෙනි දින ගාල්ලේ කවිවේරියේදීය.

එන් රසීඩ්,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

L. B. 2102.

1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඛක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි. ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මාතර දිස්ත්‍රික්කයේ මොරවක් කෝරළේ (දෙකියායේ) විහාරයේතෝ නො. 169 දරන අවසාන ගම් සිතියමේ සඳහන් නො. 177 දරන අක්කර 110ක් ප්‍රමාණ පතන් තිබෙන්නාවූ කැම්බන්හිල්වත්තේ කොටසක්, ගම් විශාල කිරීම සඳහා. මීට මායිම්:—

- උතුරට: කුරුළුගලවත්ත;
- නැගෙනහිරට: එන්සල්වත්ත;
- දකුණට: කුරුළුගලවත්ත;
- බස්නාහිරට: කැම්බන්හිල්වත්ත.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952කට වූ නොවැම්බර් මස 25වෙනි දින උදේ 10ට මාතර කවිවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද, වම් 1952කට වූ නොවැම්බර් මස 18වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඒ. ඔ. විරසිංහ,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1952කට වූ අගෝස්තු මස 25වෙනි දින මාතර කවිවේරියේදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මූලිකප්ලාන් නො. 1,745. ගම—පලෙයි

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රු. ප.
3	නාවලොඩි නාවලහි, නො. 2ක කොඩාගයේ නො. 17/5 දරන කක්සේ රූ කිරීමේ කොටස	පොල්අතු මඩුවක් සහිත අවුරුදු 50ක් වූ කල්ගස් 113ක්ද සහිත කල්වත්ත	නල්ලනම්බි වේලුපිල්ලෙයි සහ ඔහුගේ භාග්‍යවම් වන නත්ගමුත්තු නො. 1කෝන් කායිඅල්ලුත්තු, දෙදෙනාම පලෙයි කන්කසන්තුරෙයි	1 0 1
4	එම	පොල්අතු මඩුවක් සහිත අවුරුදු 50ක් වූ කල්ගස් 12ක්ද සහිත කල්වත්ත	අම්බලමානර් වල්ලිසුරම් සහ ඔහුගේ භාග්‍යවම් වන අත්නාපිල්ලෙයි, දෙදෙනාම පලෙයි, කන්කසන්තුරෙයි	0 1 9.4



නො.	ඉඩමේ නම	මිසතර	අයිතිකරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
5	ඉන්කිතිවිලි, නො. 2කේ කොට්ඨාශයේ 165/8 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ශ්ව (ගල් සහිත) (මිරිස්, වස කාලී) අදිග වරින්වර මාරුකර වචන අවුරුදු 15ක් වූ පොල්ගස් 2ක්ද, අවුරුදු 6ක් වූ කල් පැල 3ක්ද, බදුමෙන් තැනූ ලීදක්ද සහිත වන්න	කදිර පිල්ලෙයි සහ නතගමිනි නොහොත් කර්මලිංගමිගේ භාග්‍යාව, එහෙත් පොල්පැව්ව නොහොත් නැයිගිය පොත්තේ පලමුගේ භාග්‍යාවට ජීවත්ව සිටිනතුරු ඉඩමට බලය තිබේ, සියල්ලම වත්කොට්ටා, කාර්තව්‍යසන්තුරෙයි	0 3 11.4
6	කොට්ඨාසය, නො. 2කේ කොට්ඨාශයේ 165/9 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	අවුරුදු 50ක් වූ කල්ගස් 22ක් සහිත කල් වන්න	සිවිලියර් වේලුපිල්ලෙයි සහ ඔහුගේ භාග්‍යාව වන සින්නවිලි පිල්ලෙයි, පලෙයි, කාර්තව්‍යසන්තුරෙයි	0 2 27.6
7	ඉන්කිතිවිලි, නො. 2කේ කොට්ඨාශයේ 165/4 සහ 165/11 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	අවුරුදු 20ක් වූ පොල්ගස් 15ක්ද, අවුරුදු 50ක් වූ කල්ගස් 2ක්ද, අවුරුදු 5ක් වූ කොහොඹගස් 6ක්ද, අවුරුදු 5ක් වූ මුරුංගාගස් 6ක්ද, අවුරුදු 5ක් වූ පුවරුසු ගස් 73ක්ද, අවුරුදු 5ක් වූ දිවුල්ගස් 2ක්ද, අවුරුදු 5ක් වූ මන් වචන නාගස් 2ක්ද, අවුරුදු 10ක් වූ දෙලුමගස් 2ක්ද, (මාරුණ) පොල්ගස් 3ක්ද, කල්කොළ පැලක්ද, පොල් අතු පැලක්ද, පොල් අතු මඩුවක්ද, ගලෙන් තැනූ ලීදක්ද සහිත වන්න සහ දුම්කොළ වන්න	කන්පාකරන් නම් නොහොත් නැයිගිය පොල්ලෙයිගේ භාග්‍යාව, පලෙයි, කාර්තව්‍යසන්තුරෙයි	2 1 21.8
9	ඉන්කිතිවිලි නො. 2කේ කොට්ඨාශයේ 21, 25 සහ 35 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ශ්ව (ගල් සහිත) (දුම්කොළ, මිරිස්, වස කාලී) වරින්වර මාරුකර වචන අවුරුදු 3-20 අතර වූ පොල්ගස් 16ක්ද, අවුරුදු 40ක් වූ කල්ගස් 16ක්ද, අවුරුදු 10ක් වූ කොහොඹගස් 2ක්ද, අවුරුදු 5ක් වූ දෙර්මිගස් 3ක්ද, අවුරුදු 10ක් වූ දෙර්මි ගස් 2ක්ද, කල්කොළ පැල 3ක්ද, පොල් අතු පැලක්ද, ගලෙන් තැනූ ලීදක්ද සහිත වන්න	මුරුගේ සු නානර් සහ ඔහුගේ භාග්‍යාව නාගමිමා, නිර්වේලි, අරුනාසලම් පොත්තේ භාග්‍යාව හෙයිවනෙයි පිල්ලෙයි, වීරවතු සු මනිමි සහ ඔහුගේ භාග්‍යාව කන ගමිමා, අනෙයි පිල්ලෙයි නොහොත් ඒ. චල්ලිපුරමිගේ භාග්‍යාව, සහ සින්නවිලි නාගලිංගමි සහ ඔහුගේ භාග්‍යාව නල්ලම්මා, සියල්ලම පලෙයි, කාර්තව්‍යසන්තුරෙයි	2 3 1.5
10	ඉන්කිතිවිලි, තක්සේරු කිරීමේ නොමිමරයක් නැත	සීඝ්‍රකෝමිලක්ද, උච්ච වැසු ගොඩනැගිලි 2ක්ද, බදුමෙන් තැනූ ලීදක්ද සහිත වන්න	මුරුගේ සු නානර් සහ ඔහුගේ භාග්‍යාව නාගමිමා, නිර්වේලි, අරුනාසලම් පොත්තේ භාග්‍යාව හෙයිවනෙයි පිල්ලෙයි, වීරවතු සු මනිමි සහ ඔහුගේ භාග්‍යාව, කනගමිමා සහ අන්නෙයි පිල්ලෙයි නොහොත් ඒ. චල්ලිපුරමිගේ භාග්‍යාව, පලෙයි, කාර්තව්‍යසන්තුරෙයි	0 0 32.7
11	පලයන්කාඩු, නො. 2කේ කොට්ඨාශයේ 37 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ශ්ව (ගල් සහිත) අවුරුදු 10ක් වූ මුරුංගා ගස් 4ක්ද, අවුරුදු 8ක් වූ දෙර්මිගස් 2ක්ද, පිට්ටා තිබේ	අම්බලවානර් චල්ලිපුරමි සහ ඔහුගේ භාග්‍යාව වන අන්නෙයි පිල්ලෙයි, පලෙයි, කාර්තව්‍යසන්තුරෙයි	0 0 37.6
12	පලයන්කාඩු, නො. 2කේ කොට්ඨාශයේ 41 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ශ්ව (ගල් සහිත) අවුරුදු 10ක් වූ කොහොඹගස් 2ක්ද, අවුරුදු 5ක් වූ මුරුංගාගස් 4ක්ද, අවුරුදු 5ක් වූ පුවරුසු ගස් 10ක්ද, පොල් අතු පැලක්ද, මඩුවක්ද පිට්ටා තිබේ	වේලුපිල්ලෙයි කාර්තව්‍යසන්තුරෙයි සහ ඔහුගේ භාග්‍යාව වන රසමනි, පලෙයි, කාර්තව්‍යසන්තුරෙයි	0 1 5.1
13	පලයන්කාඩු, නො. 2කේ කොට්ඨාශයේ 5, 65/3, සහ 65/6 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ශ්ව (ගල් සහිත) අවුරුදු 5ක් වූ මුරුංගා ගස් 4ක්ද, අවුරුදු 3-10 අතර වූ කොහොඹගස් 2ක්ද, අවුරුදු 40ක් වූ කල් ගස් 2ක්ද, කල්කොළ පැලක්ද, පොල් අතු පැලක්ද තිබේ	තෙයිවනෙයි පිල්ලෙයි නොහොත් නැයිගිය නාගලිංගමිගේ භාග්‍යාව සහ කාමොදරම් පිල්ලෙයි වේලුපිලියා, දෙදෙනම පලෙයි, කාර්තව්‍යසන්තුරෙයි	0 2 37.7
14	පලයන්කාඩු, නො. 2කේ කොට්ඨාශයේ 67/7, දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ශ්ව (ගල් සහිත) අවුරුදු 8ක් වූ කොහොඹගස් 2ක්ද, අවුරුදු 5ක් වූ පුවරුසු ගස් 5ක්ද, පොල් අතු මඩුව 2ක්ද තිබේ	කන්වුගමි පරමනාදර් සහ ඔහුගේ භාග්‍යාව වන කදිරසිපිල්ලෙයි, පලෙයි, කාර්තව්‍යසන්තුරෙයි	0 0 38.1
15	මුලිවනෙයි, නො. 2කේ කොට්ඨාශයේ 71/5 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ශ්ව (ගල් සහිත) සහ අවුරුදු 30-50 අතර වූ කල්ගස් 39ක්ද, අවුරුදු 3-10 අතර වූ කල්පැල 8ක්ද, අවුරුදු 5ක් වූ පොල්ගස් 4ක්ද, අවුරුදු 10ක් වූ කොහොඹ ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වූ පුවරුසු ගස් 2ක්ද, අවුරුදු 5ක් වූ කොහොඹගස් 10ක්ද, කල් කොළ පැල 2ක්ද, පොල් අතු මඩුවක්ද, බදුමෙන් තැනූ ලීදක්ද, පිට්ටා වන්න	අරුනාසලම් සින්නෙයි සහ ඔහුගේ භාග්‍යාව සින්නනාගමි, පලෙයි, කාර්තව්‍යසන්තුරෙයි	1 2 23.9
16	මුලිවනෙයි, නො. 2කේ කොට්ඨාශයේ 77 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ශ්ව (ගල් සහිත) .. ..	රුමලිංගමි පොත්තේ පලෙයි, අරෝග්‍ය ආලාම, යාපනය	0 1 11.4
17	මුලිවනෙයි නොහොත් පලයන්කාඩු, නො. 2කේ කොට්ඨාශයේ 71 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	වන්න (ගල් සහිත) අවුරුදු 20ක් වූ පොල් ගස් 10ක්ද, අවුරුදු 45ක් වූ කල්ගස් 15 ක්ද, අවුරුදු 5ක් වූ කල්පැල 2ක්ද, අවුරුදු 15ක් වූ අඹගස් 4ක්ද, අවුරුදු 2 ක් වූ පුවරුසු ගස් 4ක්ද, අවුරුදු 5ක් වූ මුරුංගාගස් 2ක්ද, අවුරුදු 20ක් වූ කොහොඹගස් 2ක්ද, අවුරුදු 10ක් වූ මන් වචන නාගස් 2ක්ද කල්කොළ පැල 2ක්ද, පොල් අතු පැලක්ද, (පොලොව සීමෙහි) බදුමෙන් තැනූ ලීදක්ද තිබේ.	පොල්ලමිමා නොහොත් නැයිගිය සිවතුරු කාර්තව්‍යසන්තුරෙයි භාග්‍යාව, පලෙයි, කාර්තව්‍යසන්තුරෙයි	0 2 26.4

නො.	ඉඩමෙහි නම	මිස්තර	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
18	දිලිවනෙහි නොහොත් පලයන්කාඩු, නො. 2කේ කොට්ඨාශයේ 71 දරණ තක්සේරුකිරීමේ නොමිමරය	පටුපාර ..	ගන්මුගම් පරමනාදර් සහ ඔහුගේ භාර්යාව කදරුසි පිල්ලෙයි සහ අරුනා ගලම් සිත්තනිසා සහ ඔහුගේ භාර්යාව වන සිත්තනාංගම්, සියල්ලම් පලෙයි, කාන්තේසන්තුරෙයි	0 0 5.4
19	පලයන්කාඩු, නො. 2කේ කොට්ඨාශයේ 67 දරණ තක්සේරුකිරීමේ නොමිමරය	පාර්ථිම (ගල් සහිත) අවුරුදු 5-10 අතර වූ කොහොඹගස් 5කද, අවුරුදු 6කට අධි ගස් 7කද, අවුරුදු 10කට මුරුංගාගස් 6කද, අවුරුදු 10කට දිවුල්ගස් 6කද, අවුරුදු 5කට පුච්චුගස් 50කද, තල්කොළින් වගභර පැළ 2කද, පොල් අතු පැල 2කද, තිබේ	අම්බලමානර්තනි පිල්ලෙයි, සහ ඔහුගේ භාර්යාව වන රුසම්මා, සහ අම්බලමානර් කාසිපිල්ලෙයි සහ ඔහුගේ භාර්යාව වන වෙල්වනායකි, සියල්ලම් පලෙයි, කාන්තේසන්තුරෙයි	0 1 26.3
20	එම ..	පටුපාර ..	තෙසිවනෙහි පිල්ලෙයි නොහොත් නෑසි යිය නාගලියෙහිගේ භාර්යාව සහ නාමෝනරම් පිල්ලෙයි වෙල්ලෙයා, දෙදෙනම පලෙයි කාන්තේසන්තුරෙයි	0 0 29.1
21	පලයන්කාඩු, නො. 2කේ කොට්ඨාශයේ 65 දරණ තක්සේරුකිරීමේ නොමිමරය	පාර්ථිම (ගල් සහිත) අවුරුදු 15කට කොහොඹගස් 7කද, අවුරුදු 3කට පුච්චු ගස් 7කද, අවුරුදු 5කට මුරුංගාගස් 6කද, තල්කොළ වගභර ගුත් පැල 2කද, පොල් අතු පැල 2කද තිබේ	විසිතිලියෙහි පුප්පසියා, පලෙයි, කාන්තේසන්තුරෙයි	0 0 29.1
22	පලයන්කාඩු, නො. 2කේ කොට්ඨාශයේ 6 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ථිම (ගල් සහිත) අවුරුදු 10කට මුරුංගා ගස් 5කද, අවුරුදු 20කට පුච්චුගස් 5කද, අවුරුදු 3-5 අතර වූ තල් පැල 5කද, තල්කොළින් වගභර පැළ 2කද, (බාගස් සීමෙන් ති දමා තිබේ) පොල් අතු මඩුමකද තිබේ	විසිතිලියෙහි නම්බිසා, කඩිඳුවාන්, තෙල්ලිපලෙයි	0 1 3.1
23	පලයන්කාඩු, නො. 2කේ කොට්ඨාශයේ 59 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ථිම (ගල් සහිත) අවුරුදු 5කට පුච්චුගස් 8කද, අවුරුදු 5කට මුරුංගා ගස් 7කද, තල්කොළින් වැසු පැළ 2කද, පොල් අතු පැල 2කද තිබේ	විසිති අප්පුකුඹි සහ ඔහුගේ භාර්යාව වන අන්තමුන්තු, පලෙයි, කාන්තේසන්තුරෙයි	0 1 1.4
24	පලයන්කාඩු, නො. 2කේ කොට්ඨාශයේ 55 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ථිම (ගල් සහිත) අවුරුදු 8කට අධි ගස් 2කද, අවුරුදු 10කට කොහොඹගස් 2කද, අවුරුදු 10කට මුරුංගාගස් 12කද, අවුරුදු 10කට පුච්චුගස් 10කද, පොල් අතු පැළ 3කද තිබේ (එක පැලක් බාගස් සීමෙන් ති දමා තිබේ)	සන්මුගම් පෙරිගනම්බි: පලෙයි, කාන්තේසන්තුරෙයි	0 0 30.6
25	පලයන්කාඩු, නො. 2කේ කොට්ඨාශයේ 49 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ථිම (ගල් සහිත) ..	සන්මුගම් සිත්තපලම්, පලෙයි, කාන්තේසන්තුරෙයි	0 0 10.5
26	අහපිලපුලම්, නො. 2කේ කොට්ඨාශයේ 32 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	(දුම්කොළ) අදිය මාරුවෙන් මාරුවට වචන වන්න සහ පාර්ථිම (ගල් සහිත) අවුරුදු 17-30 අතර වූ පොල් ගස් 24කද, අවුරුදු 6-8 අතර වූ අධි ගස් 8කද, අවුරුදු 15කට කොහොඹගස් 3කද, අවුරුදු 3-10 අතර වූ කොහොඹගස් 8කද, අවුරුදු 10කට මත්වචන්භාගස් 10කද, අවුරුදු 15-30 අතර වූ තල් ගස් 2කද, උච්චාඝු ගෙයකද, පොල් අතු පැල 2කද, බදුමෙන් නෑඝු ලීදකද, බාල්දියකද තිබේ	තල්ලනම්බි වේදුපිල්ලෙයි සහ ඔහුගේ භාර්යාව කාසිඅල්ලුන්තු, පලෙයි, කාන්තේසන්තුරෙයි සහ සිවතුරු වසිතිලියෙහි රෙයිල්ලාභි, කාන්තේසන්තුරෙයි	2 2 22.1
27	අහපිලපුලම්, නො. 2කේ කොට්ඨාශයේ 36 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	(දුම්කොළ) අදිය මාරුවෙන් මාරුවට වචන වන්න, අවුරුදු 8කට පොල් ගස් 5කද, අවුරුදු 5කට පුච්චුගස් 2කද, අවුරුදු 5කට අධි ගස් 2කද, අවුරුදු 5කට පුච්චුගස් 3කද, අවුරුදු 10කට මත්වචන්භා ගස් 2කද, තල්කොළින් වගභර පැළ 3කද, (එක පැලක් බාගස් සීමෙන් ති දමා තිබේ) ගලින් නෑඝු ලීදකද තිබේ	ගන්මුගම් සිත්තපලම් සහ ඔහුගේ භාර්යාව වන පාරුවනි, පලෙයි, කාන්තේසන්තුරෙයි	0 3 30.1
28	අහපිලපුලම්, නො. 2කේ කොට්ඨාශයේ 36/14 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	පාර්ථිම (ගල් සහිත) සහ (දුම්කොළ), මාරුවෙන් මාරුවට වචන වන්න, අවුරුදු 1-3 අතර වූ පුච්චුගස් 10කද, මාස 6කට පොල් පැල 2කද, කොහොඹගස් 3කද, බදුමෙන් නෑඝු ලීදකද තිබේ	මුනාතම්බි සිත්තනම්බි සහ මුනාතම්බි සරම්භමුන්තු යන දෙදෙනම පයිතිඹි, කාන්තේසන්තුරෙයි සහ කාසිපිල්ලෙයි, වේච්චිල්ලෙයි පලෙයි, කාන්තේසන්තුරෙයි	1 3 8.8
29	අහපිලපුලම්, නො. 2කේ කොට්ඨාශයේ 36/13 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	(දුම්කොළ), මාරුවෙන් මාරුවට වචන වන්න, පොල් අතු මඩුමක් සහ බදුමෙන් නෑඝු ලීදක තිබේ	සිත්තනම්බි සෙල්ලෙයි සහ ඔහුගේ භාර්යාව වන පාරුවනි අම්මා සහ මුනාතම්බි සිත්තනම්බි, සියල්ලම් පයිතිඹි, කාන්තේසන්තුරෙයි	1 0 30.9
30	අහපිලපුලම්, නො. 2කේ කොට්ඨාශයේ 36/7 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	අවුරුදු 3-25 අතර වූ පොල් ගස් 8කද, අවුරුදු 10කට පුච්චුගස් 3කද, අවුරුදු 5-15 අතර වූ අධි ගස් 3කද, අවුරුදු 10කට කොහොඹගස් 2කද, කොහොඹගස් 300කද, අවුරුදු 3කට මුලින් වැළ 250කද, පොල් අතු වැසු ගේ කාසියකද, මෑසිමක් සහිත බදුමෙන් නෑඝු ලීදක පයිතිච්චන්භා	සරම්භමුන්තු මුනාතම්බි, පයිතිඹි, වාච්චිබදුරම්, කාන්තේසන්තුරෙයි	2 0 21.2
31	අහපිලපුලම්, නො. 2කේ කොට්ඨාශයේ 72/12 දරණ තක්සේරු කිරීමේ නොමිමරය	(දුම්කොළ, මිරිස්) අදිය මාරුවෙන් මාරුවට වචන වන්න, අවුරුදු 30කට පොල් ගස් 12කද, අවුරුදු 5කට තල් පැල 2කද, අවුරුදු 20කට පොල් ගස් 12කද, අවුරුදු 10කට පුච්චුගස් 11කද, බදුමෙන් නෑඝු ලීදකද, බාල්දියකද තිබේ	මුරුගර් කඟුසියා සහ ඔහුගේ භාර්යාව සිත්තනම්බි පිල්ලෙයි සහ සරම්භමුන්තු මුනාතම්බි, සියල්ලම් පයිතිඹි, මාච්චිබදුරම්, කාන්තේසන්තුරෙයි	0 2 27







L.D.—B 49/50.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රැන්කුලම් නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

විෂි 1952 ක් වූ ජූලි මස 28 වැනි දින කොළඹ දිස.

උපලේඛනය

පී. ඩී. බ්‍රැන්කුලම්, ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිලිබඳ ඇමතිතුමා.

සම්බන්ධ අතිරේකේ නො. 1 කේ පසුබුටන ගම් පලාතේ නොමිමර 224 සහ 70, ගම්—පුලියන්කාර මෙදද් බ්‍රවු

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන් නා	ප්‍රමාණය, අ.ර. ප.
17	බුදුගමහේන්යාය අවුරුදු 40 ක් වයස ඇති පොල්වත්ත	ඇම්. ඇම්. ඊම්ටා මැටිල්ඩා පින්ටු, ෆෙරි ඉසරිච්චි, හරාවන	0 3 11
18	එම .. එම ..	එම ..	0 2 3
61	එම .. එම ..	එම ..	0 1 37
62	එම .. එම ..	එම ..	0 3 13
එකතුව			2 2 24

Reference No. LD. 7321/LRO/APL140/J/LLD/2502.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රැන්කුලම් නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

විෂි 1952 ක් වූ අගෝස්තු මස 8 වැනි දින කොළඹ දිස.

උපලේඛනය

පී. ඩී. බ්‍රැන්කුලම්, ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිලිබඳ ඇමතිතුමා.

අංක 163 දරණ ගම්බද සිතියමේ අංක 3 දරණ අතිරේකය. ගම්—වලස්මුල්ල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන් නා	ප්‍රමාණය, අ.ර. ප.
223	දුනුමඩලගමහේන .. පැතිරී සහ කුඹුරක්	නම්බුනිආරච්චිගේ සුබන්තිනා, ඇන්පිටිය, වලස්මුල්ල	3 1 1
224	— .. අඹිපාරකි	එම ..	0 0 3
224½	දුනුමඩලගමහේන .. පැතිරී	එම ..	0 2 22
එකතුව			3 3 26

L. D.—B 49/50.

අංක LRO/APL/1953/J/LLD 2370/LM 5485.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බ්‍රැන්කුලම් නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

විෂි 1952 ක් වූ ජූලි මස 30 වැනි දින කොළඹ දිස.

උපලේඛනය

පී. ඩී. බ්‍රැන්කුලම්, ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිලිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන් කළේ: ඇස්. ඇස්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්තුමා.

මුල් සැලැස්මේ අංකය A 673. ගම්—උවුච්චේරේ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන් නා	ප්‍රමාණය, අ.ර. ප.	
1	දන්තොල්ලේහේන්යාය ගෙවත් දන්තොල්ලේවත්ත	අවුරුදු 10-15 දක්වා වයස් වූ හේ, අවුරුදු 2-3 දක්වා වයස් වූ පොල් ගස් 4 ක් තිබේ	මුරලිලේ රංගොවිජේසිංහේ ජලවකි, රංගොවිජේසිංහේ සීංගා බාච්චි උවුච්චේරේ, දෙබන්තලේ, මාවනැල්ල එම ..	0 0 31.1
2	එම ..	දහඅවුරුදු වයස් වූ හේ, අවුරුදු 30-40 වයස් වූ කොස්ගසක් තිබේ	එම ..	0 0 7.4
එකතුව			0 0 38.5	

L.D.—B 49/50.

L A 3258/J/AL/735.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කායිකමාන්ත හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිබිලි මැල්ටන් හේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

විෂි 1950 ක් වූ නොවැම්බර් මස 15 වැනි දින කොළඹ දිස.

උපලේඛනය

බිබිලි හේනානායක, කායිකමා හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

මුල් පලාතේ නොමිමරය A 1,073. ගම්—මැදගොඩ

නො. ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කීයන් නා	ප්‍රමාණය, අ.ර. ප.	
1	කෝන්ගමවත්ත	අවුරුදු 30 කට වැඩි ඇති පොල් වත්ත	ඇස්. පී. කුමාරසිංහ සහ ඇස්. පී. කුමාරසිංහ මහවැව, මාදළුපේ	0 2 2
2	එම	අවුරුදු 30 කට වැඩිවූ පොල්ගස් 15 ක් ඇති පොල් වත්ත	එම ..	0 0 17
එකතුව			0 2 19	

L. D. — B. 49/50.

1950 අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමක කාරක දික්වූ කලයේ උප ඒජන්ත තැන්පත් ඇලන් බැසිල් සැමුවෙල් නොසාරස් පුල්ලොනායගම් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත් විට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—  
 (අ) මි 1952 ක්වු බක්තෝබර් මස 1 වෙනි දින අපරහාය 3.30 ව පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;  
 (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් මි 1952 ක්වු සැප්තැම්බර් මස 23 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිටුබදු නමින්ගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මි 1952 ක්වු අගෝස්තු මස 14 වෙනි දින කාරකර කමිටියේ දිය. උපලේඛනය

ඉල් සැලැස්මේ නොමිමරය A 3,117. ගම—දිබ්බාද්ද

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
1	දෙල්ගහවත්ත	වත්ත, අවුරුදු 15 සිට 40 දක්වා වයසැති පොල් ඇතුළු	බඩලිච්චි, ඒ. සී. ප්‍රනාන්දු, දිබ්බාද්ද, පානදුර	0 0 2.5
2	එම	වත්ත, අවුරුදු 10 සිට 40 දක්වා වයසැති පොල්, අඹ, පුවක් සහ රවදෙල්ල, තාවකාලික, ගොඩනැගිල්ලක්ද ඇත	එම	0 1 3.8
එකතුව				0 1 6.3

ඒ. බී. ඇන්. පුල්ලොනායගම්, අණුවුව උප ඒජන්තතුමා.

Reference No. L. D. 7321/LRO/APL 140/J/LLD/2502.

1950 අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැනුම් දීමක හම්බන්තොට දික්වූ කලයේ අණුවුව උප ඒජන්ත තැන්පත් ඩී. ජේ. එල්. ඩී. ලියනගේ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමට පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත් විට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—  
 (අ) මි 1952 ක්වු බක්තෝබර් මස 2 වෙනි දින පු. හා. 10 ව වලස්මුල්ල නානායගම්ට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;  
 (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් මි 1952 ක්වු සැප්තැම්බර් මස 24 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (විවෘත දෙකකින් යුත්) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මි 1952 ක්වු අගෝස්තු මස 23 වෙනි දින හම්බන්තොට කමිටියේ දිය. උපලේඛනය

හම්බන්තොට දික්වූ කලයේ අණුවුව අතිරේක උප ඒජන්තතුමා. ඩී. ජේ. එල්. ඩී. ලියනගේ.

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
223	දුනුමඩලගහගේන	පැහැරි සහ කුඹුර	නම්මුතිආරච්චිගේ සුබන්විතා, ඇන්පිටිය, වලස්මුල්ල	3 1 1
224	—	අඹසාරකි	එම	0 0 3
224½	දුනුමඩලගහගේන	පැහැරි	එම	0 2 22
එකතුව				3 3 26

L. D.—B 49/50.

L. A. 7336/LRO/APL/1800/J/U/D/ 2371.

1950 අංක 9 දරණ අණුවුව ඉඩම් ගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමක කුරුණෑගල අණුවුව උප ඒජන්ත තැන්පත් බඩලිච්චි. ඩී. ජයසිංහ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවුව ගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත් විට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—  
 (අ) මි 1952 ක්වු බක්තෝබර් මස 22 වෙනි දින ප්‍රමාණය 9 ව කුරුණෑගල කමිටියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;  
 (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් මි 1952 ක්වු බක්තෝබර් මස 15 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මි 1952 ක්වු අගෝස්තු මස 16 වෙනි දින කුරුණෑගල කමිටියේ දිය. උපලේඛනය

බඩලිච්චි. ඩී. ජයසිංහ, අණුවුව උප ඒජන්තතුමා.

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
1	තාරත්ගමුවලවත්ත	පොල්වත්ත, පොල්, කොස්, අඹ සහ අවුරුදු 3-5 ඇති දෙබඩගස්, ලීදක් සහ සීර ගොඩනැගිල්ලක්	ඩී. බී. හෙවත් පොල, අණුවුව, අහක පිටුකල, කඩකුරුන්ද, කඵකර	2 2 39
2	එම	පොල්වත්ත, කොස්ගස් 3 සහ පොල්ගස් 15, අවුරුදු 25 35 ඇති සහ අවුරුදු 3 ක පොල්ගස් 2 ක් ඇත	එම	0 0 16
එකතුව				2 3 15

## அரசாட்சியாரின் தேள்வைக்காயி காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதெனும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படுமெனும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்லி கெவ்வான சேனாயக்க ஓயி நான் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

ட.லி செலரன் சேனாயக்க,  
காணி விவசாய மந்திரி

1952 ம் ஆர் (மாசு) பங்குனிமீ 15 ந. உ.

மேலே மாகாண அறிபா இலக்கம் :- Q 4145/J/AL/1877.

காணியின் விபரம்.

(1) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தரு கோறன் தெற்கு, மாகிவித்த என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 19 போச்சல விசாலமுள்ள பத்திதொடர் என்னும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :-

வடக்கு : அதே காணியின் மிகுதிப் பகுதி.  
கிழக்கு : மகிவித்தலிலிருந்து நிலைமடவுக்குப் போகும் ரேடூடு.  
தெற்கு : உறுவல் ஓயா  
மேற்கு : எஸ். திமொந்தி அப்புவுக்குரிய வயல்.

(2) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தரு கோறன் தெற்கு, மாகிவித்த என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 14 போச்சல விசாலமுள்ள பில்லவ கும்புற என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :-

வடக்கு : அதே வயலின் மிகுதிப் பகுதி.  
கிழக்கு : டபிளயு, டபிளயு பெரோவுக்குச் சொந்தமான வயல்.  
தெற்கு : உறுவல் ஓயா  
மேற்கு : ஆத்தா அலிலை அவர்களின் வயல்

(3) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தரு கோறன் தெற்கு, யக்கடுவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 2 போச்சல விசாலமுள்ள பில்லவி கும்புற என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :-

வடக்கு : அதே வயலின் மிகுதிப் பகுதி.  
கிழக்கு : எஸ். தொமொந்தி அப்புவுக்குரிய வயல்.  
தெற்கு : கதிர்ஹாமிக்கும் யுகிக்குழிய வயல்  
மேற்கு : கதிர்ஹாமிக்கும் யுகிக்குழிய வயல்.

(4) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தரு கோறன் தெற்கு, மாகிவித்த என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 16 போச்சல விசாலமுள்ள பில்லவகும்புற என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :-

வடக்கு : ஜே. எ. பீ. அப்புஹாமிக்குரிய வயல்  
கிழக்கு : ஆத்தா அலிலைவுக்குரிய வயல்  
தெற்கு : உறுவல்ஓயா

(5) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தரு கோறன் தெற்கு, மாகிவித்த என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 32 போச்சல விசாலமுள்ள தம்பித்தனசே கும்புற என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :-

வடக்கு : எ. எ. வியமநாயிடிக்குரிய வயல்  
கிழக்கு : அதே காணியின் மிகுதிப் பகுதி  
மேற்கு : பழைய அருவி  
தெற்கு : கதிர்ஹாமிக்கும், யுகிக்குழிய வயல்

(6) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தரு கோறன் தெற்கு, யக்கடுவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 15 போச்சல விசாலமுள்ள தம்பித்தனசே கும்புற என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :-

வடக்கு : நீாபாயச்சும வாயக்கால்.  
கிழக்கு : அதே காணியின் மிகுதிப் பகுதி.  
தெற்கு : ஜே. எ. பீ. அப்புஹாமியின் காணி  
மேற்கு : பழைய அருவி.

(7) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தரு கோறன் தெற்கு, யக்கடுவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 11 போச்சல விசாலமுள்ள அம்பிலலகறகும்புற என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :-

வடக்கு : அதே வயலின் மிகுதிப் பகுதி.  
கிழக்கு : உறுவல் ஓயா.  
தெற்கு : உறுவல் ஓயா  
மேற்கு : அதே வயலின் மிகுதிப் பகுதி.

(8) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தரு கோறன் தெற்கு, யக்கடுவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 2 றூட 8 போச்சல விசாலமுள்ள அமுன காறகும்புற என்னும் வயலின் ஒரு பகுதி.

வடக்கு : உறுவல் ஓயா  
கிழக்கு : மகிவித்தலிலிருந்து நிலைமடவுக்குப் போகும் வீ. சீ. ரேடூடு  
தெற்கு : அதே வயலின் மிகுதிப் பகுதி  
மேற்கு : டபிளயு எ. எப்பிற்காம பெற்றேருவின் வயல்.

(9) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தரு கோறன் தெற்கு, யக்கடுவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 3 றூட 37 போச்சல விசாலமுள்ள அமுன தோறகும்புற என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :-

வடக்கு : உறுவல்ஓயா.  
கிழக்கு : டபிளயு எப்பிற்காம பெற்றேருவின் வயல்  
தெற்கு : அதே வயலின் மிகுதிப் பகுதி  
மேற்கு : கரேவிலை அப்புவின காணி

(10) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தரு கோறன் தெற்கு, யக்கடுவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 2 றூட 15 போச்சல விசாலமுள்ள அமுன தோற கும்புற என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :-

வடக்கு : உறுவல் ஓயா  
கிழக்கு : டபிளயு எப்பிற்காம பெற்றேருவின் வயல்.  
தெற்கு : அதே காணியின் மிகுதிப் பகுதி.  
மேற்கு : டபிளயு எ. பெற்றேருவின் வயல்.

(11) கொழும்பு டிஸ்திரிக் அலுத்தரு கோறன் தெற்கு, யக்கடுவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 1 றூட 12 போச்சல விசாலமுள்ள நீப்பாட கறகும்புற என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :-

வடக்கு : உறுவல் ஓயா  
கிழக்கு : கரேவிலை அப்புவுக்குரிய வயல்  
தெற்கு : அதே காணியின் மிகுதிப் பகுதி  
மேற்கு : டபிளயு எம் ஜே. நளசிவஹின் வயல்.



(12) கொழுமடி டில்லதிரிக் அலுவலகம் கோற்றை தெற்கு, மககலவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 11 பேர்ச்சலை விசாலமுள்ள நீப்பொடகஹைபுற என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு உறுவல் சியா  
கிழக்கு டபிளயு ஈ பெற்றேறவின் வயல்.  
தெற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி.  
மேற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி

(13) கொழுமடி டில்லதிரிக் அலுவலகம் கோற்றை தெற்கு, மககலவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 8 பேர்ச்சலை விசாலமுள்ள நீப்பொடகஹைபுற என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு ஏ. ஏ. லர்வின் அப்புவுக்குரிய காணி  
கிழக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி.  
மேற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி.  
தெற்கு நீப்பொடகஹைபுற வயல்களால்.

(14) கொழுமடி டில்லதிரிக் அலுவலகம் கோற்றை தெற்கு, மககலவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 12 பேர்ச்சலை விசாலமுள்ள நீப்பொடகஹைபுற என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு பழைய அருவி.  
கிழக்கு அதே வயலின் மிகுதிப் பகுதி.  
தெற்கு எஸ். பரோஹாமிக் குரிய காணி.  
மேற்கு எஸ். புறம்பியின் வயல்.

(15) கொழுமடி டில்லதிரிக் அலுவலகம் கோற்றை தெற்கு, மககலவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 8 பேர்ச்சலை விசாலமுள்ள கல்வத்த புஞ்சி மஹா எலிய என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு முடிக்குரிய காணி  
கிழக்கு அதே வயலின் மிகுதிப் பகுதி.  
மேற்கு அதே வயலின் மிகுதிப் பகுதி.  
தெற்கு யஜலல் ஆறு.

(16) கொழுமடி டில்லதிரிக் அலுவலகம் கோற்றை தெற்கு, மககலவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 8 பேர்ச்சலை விசாலமுள்ள கல்வத்த புஞ்சி மஹா எலிய என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி —  
தெற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி  
மேற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி.  
கிழக்கு பழைய அருவி

(17) கொழுமடி டில்லதிரிக் அலுவலகம் கோற்றை தெற்கு, மககலவா என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 19 பேர்ச்சலை விசாலமுள்ள கல்வத்த புஞ்சி மஹா எலிய என்னும் வயலின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

கிழக்கு யஜலல் என்னும் ஆறு ;  
தெற்கு யஜலல் ஆறு  
மேற்கு யஜலல் ஆறு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம். இல. LA 3265/J/HLG/856

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் கீழ்க்காணும் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றன

கொழுமடி,

1952 ம் ஆண்டு (ஜூன்) ஆன்டி 6 ந் உ.

காணியின் விபரம்

கீழ்க்காணும் எல்லைக்குள்ளாகியும், யாவததை என்னும் தோட்டத்தினதும், “யாவததை குமபுர” என்னும் வாயல்காணியினதும், சிலாபம் டில்லதிரிக், பிடிக் கோற்றை தெற்கு கொல்வத்தை கிராம விதானியின் பகுதியிலிருப்பதும், ஏறக்குறைய 1,482 அடி நீளமுடைய 10 அடி அகலமுமுள்ளதும், கனம் எஸ். பீ. கே. என. முதலாமன் செட்டியார் நாததானடிய, அவர்களால் உரித்துப்பேசப்படுவதுமாக காணி —

வடக்கு : மேற்கூறிய காணிகளின் பகுதிகள்  
கிழக்கு : கிரிமெடியான-துங்கன்னாவ, பீ. டபிளயு. டி. ரேட்.  
தெற்கு : கொல்வத்தை-புலங்குலப்பார  
மேற்கு : கொல்வத்தை-புலங்குலப்பார

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் கீழ்க்காணும் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றன.

கொழுமடி,

1952 ம் ஆண்டு (ஜூன்) ஆன்டி 16 ந் உ.

மாகாண அலுவலக டில்லதிரிக் எண்ணுவின் இலக்கம் LR 999  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் T/AL/1157

காணியின் விபரம்

வட மத்திய மாகாணம், நுவரகல்வியாக குரிச்சி, கல்கம்பலாத்த, மாமிவியாக கோறாள், கெக்கரவா துலாணு, மெடதவெவ என்னும் கிராமத்தினுள்ள மெடதவெவ வயல்கள் என்று சொல்லப்படும் காணித்துண்டுகள். விசாலம் ஏறக்குறைய 275 ஏக்கர்கள் எல்லைகள் :—

வடக்கு நெல்லியாகமக் குளம்.  
கிழக்கு அரசாங்க நிலம். (காடு).  
தெற்கு மிகுதியாய் இருக்கும் காணிகள்,  
மேற்கு அரசாங்க நிலம், (காடு)

புஞ்சிபண்டா புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
சுட்டிப்படி,  
எஸ். எப். அமரசிங்கு,  
நிரந்தரக் காரியத்திரி

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1952 ம (ஆ) (ஒகஸ்த) ஆவணிமீ 5 ந வ.

மாகாண அலலது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் : LP 6515.  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/B/2224

காணியின் விபரம்.

காணி டிஸ்திரிக்கில், பெனடொட வல்லலாவிடி கோறலையில், அங்ககொடயில் 1/8 ஏக்கர் விசாலமுள்ள மஹவத்தாலும், கெடறவத்தாலும் என்னும் துண்டு. எல்லைகள்:—

வடக்கு : அதே காணியில் கொஞ்சம்,  
கிழக்கு : காணி-கொழும்பு பாதை,  
தெற்கும், மேற்கும் : அதே காணியில் கொஞ்சம்.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரியின்  
உத்தரவின்படி,  
எஸ். எப். அமரசிங்கம்,  
நிரந்தரக் காரியத்தி.

இலக்கம் LA/7532/J/AL/1977.

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1952 ம (ஆ) (ஆகஸ்ட) ஆடிமீ 30 ந வ.

மாகாண அலலது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் : LA 7532.  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/AL/1977.

காணியின் விபரம்.

குருணாகல் டிஸ்திரிக், வணனிஅடபட்டு, மகுலுத்தொட பகுதி, கட்டமுவ என்னும் கிராமத்திலுள்ள கோல்குருப்பெறன் என்னும் காணியில் ஏறக்குறைய 35 ஏக்கர் விசாலமுள்ள ஓர் பாகத்தின் எல்லைகள் —

வடக்கு : சொந்த சேனையும ஹொரே ஓடைமும்,  
கிழக்கு : கதகொழுவ குளத்து நீர் ஓடை,  
தெற்கு : அசாங்க காணியும் 1,969 ம இலக்க பிரகடனத்தின் 18 ம துண்டு மேட்டு நிலமும்,  
மேற்கு : சொந்த சேனை.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம (ஆ) (ஒகஸ்த) ஆவணிமீ 9 ந வ.

டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் : LD 7362,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/AL/2163.

காணியின் விபரம்.

அம்பாந்தோடைய பிரிவில், மேற்கிறுவாபத்தில, வித்தறனதெனியா கிராமத்தில, தேனகமவில் கியுலதெனியா நெல்வயல்களின் பகுதியென வழங்கும் காணியிலுள்ள ஏறக்குறைய 1 ஏ. 0 ஹா 27 ப. விசாலமான நிலம். இதன் எல்லைகளாவன:—

வடக்கு : மண்டலோ விதானியின் காணி,  
கிழக்கு : தேனகமக் குளம்,  
தெற்கு : பொகஹேறன்,  
மேற்கு : கியுலதெனியா நெல்வயல்களின் பகுதி.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

இலக்கம் LA/7500/J/AL/1880 (VB).

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம (ஆ) (ஒகஸ்த) ஆவணிமீ 14 ந வ.

மாகாண அலலது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் : LA/7500.  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/AL/1880 (VB).

காணியின் விபரம்.

குருணாகல் டிஸ்திரிக், தெவமெதி அடபட்டு, மஹகெலிய பகுதி, ஹனஹனுலெவ என்னும் கிராமத்திலுள்ள ஏறக்குறைய 140 ஏக்கர் விசாலமுள்ள ஹனஹனுலெவ எஸ்டேட் என்னும் காணித்துண்டு. எல்லைகள்:—

வடக்கு : ஹனஹனுலெவ-தம்பியடி ரேட்டும், கிராமவாசிகளுக்குரிய நெல்வயல்,  
கிழக்கு : மகுலு ஓயா (குருணாகல்-புத்தளம் ரேட்டும் எரியகொட-பலல்தம்பியடி ரேட்டும்),  
தெற்கு : நிறைல் குணசேகர, கிரிபண்டாவும் மறு பேருகளுக்கும் உரிய காணி,  
மேற்கு : எரியகொட எஸ்டேட்.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

இலக்கம் LA/7622, J/E/2339.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம ௨௫ (ஓகஸ்த) ஆவணிமீ 18 ந ட.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் : LA 7622.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/2339

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரியின் உத்தரவின்படி.  
எஸ் எப். அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி.

காணியின் விபரம்

(1) குருணாகல் டிஸ்திரிக், தம்பெனி அட்பட்டு, நாரமமல் பகுதி, கொடடபிடிய எனனும் கிராமத்திலுள்ள ஏறக்குறைய 1 3/8 ஏக்கர் விசாலமுள்ள கறடகஹமுலவத்த எனனும் காணித்துண்டு எல்லைகள். —

வடக்கு : எம்பிலல்கொல்லேன,  
கிழக்கு : பாடசாலை தோட்டம்,  
தெற்கு : நெலவயல்,  
மேற்கு : நெலவயல்.

(2) குருணாகல் டிஸ்திரிக், தம்பெனி அட்பட்டு, நாரமமல் பகுதி, கொடடபிடிய எனனும் கிராமத்திலுள்ள ஏறக்குறைய 1 1/4 ஏக்கர் விசாலமுள்ள எம்பிலல்கஹமுலவத்த எனனும் காணித்துண்டு. எல்லைகள். —

வடக்கு : கல் மலை,  
கிழக்கு : பீ எம் டி மெனிக்காவுக்குரிய காணி,  
தெற்கு : பாடசாலை தோட்டமும், மெனிக்காவத்த,  
மேற்கு : இக்காணியிலிருந்து பனடிராலகே வத்தயை பிரிக்கும் காண.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம ௨௫ (ஓகஸ்த) ஆவணிமீ 14 ந ட.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் : L 746.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/DEA/2154.

பீ. பி. புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.  
எஸ் எப். அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி.

காணியின் விபரம்.

திரிகோணமலை பட்டணப்பகுதியைச் சேர்ந்த காரியாதிக்காரியின் 11 ம நம்பா (பகுதி) பிரிவின உள்ள காணி, 28 ம கடைசிக் கிராமப்படுத்தின 2 ம அனுபந்தம், 49 ம துண்டு. அதன் விஸ்தீரணம் 7 ஏ 1 ரூ. 17 ப. உருத்தாளியின் பெயர் :—திரு எம். இராசகோபாலினை, 11 ம நம்பா, வடக்குக்கரைத் தெரு, திரிகோணமலை.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம ௨௫ (ஓகஸ்த) ஆவணிமீ 5 ந ட.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசண்டுவின் இலக்கம் : LD 3960-11.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/TW/121.

பீ. பி. புலங்குலம்,  
நிலமும் நில விருத்தி மந்திரியின் உத்தரவின்படி,  
எஸ் எவ. அமரசிங்ஹ,  
நிரந்தரக் காரியதரிசி,

காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக்கில் பிரதமப்பட இல. A 1665, துண்டு 82 ஆகிய 0 ஏக்கர். 3 றூடல், 33.5 போச்சல விசாலம் உள்ள ராஜுவத்த எனனும் காணியின் பாகம்.

இல. LD. 3960-11.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம். —

கண்டி டிஸ்திரிக்கில் பிரதமப்பட இல A 1,665 துண்டு 82 ஆகிய 0 ஏக்கர். 3 றூடல் 33.5 போச்சல விசாலம் உள்ள ராஜுவத்த எனனும் காணியின் பாகம்.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சக்லரும் தாமாக அலலது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1952 ம ௨௫ (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 30 ந திகதி காலை 9 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம ௨௫ (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 24 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக என்னக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டிக் கச்சேரி,

1952 ம ௨௫ (ஓகஸ்த) ஆவணிமீ 25 ந ட.

ர. ஈ. கிரனியர்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ම ඉක්බිති 9 ම ඉලක්ක කාணி எடுத்தற் சட்டம் 7 ම பிரிவின்படியான அறிவித்தல் L P 6336.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்  
எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்.—படேமுலல் அரசாங்கப் பாடசாலை

ஆரம்பப்பட இல. நொ A 1,356	குறிச்சி—இமடுவ	விசாலம்
துண்டு காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்
1 பட்டேகொடகண்ட	30-60 வருஷங்கொண்ட 5 பலா மரங்கள், 1 கித்தள எம். எஸ் குணசேகர, டி.கஸன் பாதை, காலி மரம், 1 பாகு மரம்	0 - 0 24*3

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1952 ம (நவம்பர்) ஐப்பசி மாதம் 13 ந தேதி, காலை 10 30 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய அவர்களை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம (நவம்பர்) ஐப்பசி மாதம் 6 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

காலிக் கச்சேரி, நெய்நீர் ஏழிடி,  
1952 ம (நவ) (ஒகஸ்டர்) ஆவணிமீர் 21 ந ல. டி.லத்திரிக உதவி அரசாட்சி எச்சனடு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல். L B 2102

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.  
எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்.—

மாததறை-மொறவாக கோறனை-விஹாரவேறன கிராமத்தில் ஹமடன ஹில் தோட்டத்தில் அதாவது F V P 169 ல 177 ம பகுதியில் கிட்டத்தட்ட 110 ஏக்கர் நிலம் கிராம அபிவிருத்திக்கு எல்லைகள் :—  
வடக்கு : குறுலுக்கல் தோட்டம்,  
கிழக்கு : எல்சலவத்த தோட்டம்,  
தெற்கு : குறுலுக்கல் தோட்டத்துக்குப் போகும் தெரு  
மேற்கு : ஹமடனஹில்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1952 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 25 ந திகதி காலை 10 0 மாததறை மணிகு கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபறறிய அவர்களை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1952 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 18 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

மாததறை கச்சேரி, எ. ர. வீரகிஹ,  
1952 ம (நவ) (ஒகஸ்டர்) ஆவணிமீர் 25 ந ல. டி.லத்திரிக உதவி அரசாட்சி எச்சனடு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல் LA 627.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்  
எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

துண்டு. காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல. A 1,745.	கிராமம்—பனை	விசாலம்
	விபரம்	உருத்தாளியின் பெயர்	ஏ ரு ப
3 நாவலோட்டை அல்லது இரண்டாம் வட்டாரம் இறைமதிப்பு இல. 17/5, நாவலடியின் பாகம்	ஐம்பது வயதுள்ள பனங்காணியும், கிடுகிலை வேயந்த கொட்டி லும்	113 பனை மரங்கள் கொண்ட வழம் அல்லது தையல்முத்தலும், பனை, காங்கேசந துறை	1 0 1 0
4 ஷு	ஐம்பது வயதுள்ள வேயந்த கொட்டிலும் கொண்ட காணி	12 பனை மரங்களும், கிடுகிலை வழம், பனை, காங்கேசநதுறை	0 1 9 4
5 இங்கிலிடடி இரண்டாம் வட்டாரத்தின் இறை மதிப்பிலக்கம் 165/8	வெறுங்காணி (கல), தக்காளி, மின்காய, மூத லிய சிறு பயிர்கள் கொண்ட தோட்டம், 15 வயதுள்ள இரண்டு தென்கைகளும், ஆறு வயதுள்ள 3 பனை மரங்களும், கல்லிலை கட்டப்பட்ட கிணறும்	பொன்னமபலம் பெண செல்லாச்சிகு சீவிய உருத துடன் கதிரிப்பிளை ஞானப்பிரகாசத்துக்கும், தருமலிங்கம் பெண கனகமணிகும், மாங்கொடை, காங்கேசநதுறை	0 3 11.4
6 கோவியகாடு, இரண்டாம் வட்டாரத்து இறை மதிப்பு இல. 165/9	ஐம்பது வயதுள்ள காணி	22 பனைகள் கொண்ட பனங்காணி	0 2 27 6
7 இங்கிலிடடி இரண்டாம் வட்டாரத்தின் இறை மதிப்பு இல. 165/4 ம, 165/11	புகையிலை தோட்டமும், 20 தென்கைகளும், 50 வயதுள்ள இரண்டு பனை களும், 5 வயதுள்ள 6 முருங்கைகளும், 5 வயதுள்ள 6 வேம்புகளும், 5 பூவரசுகளும், 5 வயதுள்ள ஒரு விளாத்தியும், 5 வயதுள்ள ஒரு மஞ்சளந்ருவும், 10 வய துள்ள ஒரு மாதுளையும், 3 பட்டதென்கை களும் கொண்ட தோட்டமும், பனை ஒலையால் வேயந்த ஒரு குடிசையும், கிடுகிலை வேயந்த ஒரு குடிசையும், கல்லிலை கட்டப்பட்ட ஒரு கிணறும்	15 செல்லத்துரை கைம்பெண பனை, காங்கேசநதுறை	2 1 21.8
8 இங்கிலிடடி இரண்டாம் வட்டாரம் இறைமதிப்பு இலக்கங்கள் 21, 25, 35	வெறுங்காணி (கல), புகையிலை, மின்காய, தக்காளி கொண்ட தோட்டமும், 3 வயது தொட்டகம் 20 வயது வரையும் உள்ள 16 தென்கைகளும், 40 வயதுள்ள 16 பனைகளும், 10 வயதுள்ள இரண்டு வேம்புகளும், 5 வய துள்ள 3 மாதுள்களும், 10 வயதுள்ள 1 எலு மிச்சையும், பனை ஒலையால் வேயந்த 3 குடிசைகளும், கிடுகிலை வேயந்த ஒரு குடிசையும், கல்லிலை கட்டப்பட்ட ஒரு கிணறும்	நீர்வேலி முருகேச கனகரும் பெண நாகமமாவும், பனை, காங்கேசநதுறை, அருணாசலம் பொன்னையா வழம், பெண தெய்வானைப்பிளையும், வீரவாகு சபிரமணியமும், பெண கனகமமாவும், அவ லிபுரம் பெண அன்னப்பிளையும், சினைத தமதி நாகலிங்கமும், பெண நல்லம்மாவும்	2 3 1-5

කුණ. කාணியின பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம். எ. ரூ. ப.
10 இங்கிலாட்டி இறைமதிப்பு, இல 37	ஒரு நிறைவு கோவிலும், 2 ஓட்டினால் வேயநத கட்டிடமும், கல்லிலும், கட்டப்பட்ட கிணறு முள்ள காணி	நாவேலி முருகேசு கனகமாமம், பெண நாகமமாவும், பனை, காங்கேசநதுறை, அருணாசலம் பொன்னையா வும், பெண தெய்வானையினையும், வீரவாகு சுபிரமணியமும், பெண கனகமமாவும், அ. வல லிபுரம் பெண அனைப்பினையும்	0 0 32 7
11 பனையானகாடு இரண்டாம் வட்டாரம் இறைமதிப்பு இல 37	வெறுங்காணி (கல்லு), 10 வயதுள்ள 4 முருங்கை மரங்களும், 8 வயதுள்ள ஒரு மாதிரியும்	பனை, காங்கேசநதுறை, அம்பலவானா வல்லிபுரமும் பெண அனைப்பினையும்	0 0 37 6
12 பனையானகாடு 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல 41	வெறுங்காணி (கல்லு), 10 வயதுள்ள இரண்டு வேம்புகளும், 5 வயதுள்ள 4 முருங்கைகளும், 5 வயதுள்ள 10 பூவரசுகளும், 5 வயதுள்ள 1 மாதிரியும், கிடுகினால் வேயநத ஒரு கொட்டிலும், ஒரு குடிசையும்	பனை, காங்கேசநதுறை, வேலுப்பிள்ளை கந்தையாவும், பெண இராசமணியும்	0 1 5 1
13 பனையான காடு, 2 ம வட்டாரம் இறை மதிப்பு இல. 5, 65/3, 65/6	வெறுங்காணி (கல்லு), ஐந்து வயதுள்ள 4 முருங்கைகளும், 3 வயது தொடக்கம் 10 வயதுள்ள இரண்டு வேம்புகளும், 40 வயதுள்ள ஒரு பனையும், பனைஓலையால் வேயநத ஒரு குடிசையும், கிடுகினால் வேயநத ஒரு குடிசையும்	பனை, காங்கேசநதுறை, நாகலிங்கம் கைம்பெண தெய்வானையினையும், தாமோதரமபிள்ளை செல்வையாயும்	0 2 37 7
14 பனையான காடு, 2 ம வட்டாரம் இறை மதிப்பு இல 65/7	வெறுங்காணி (கல்லு), 8 வயதுள்ள ஒரு முருங்கையும், 5 வயதுள்ள ஐந்து பூவரசுகளும், இரண்டு கிடுகினால் வேயநத கொட்டில்களும்	பனை, காங்கேசநதுறை சணமுகம் பரமனாதரும் பெண கதிராசிப்பிள்ளையும்	0 0 38 1
15 சூளிவளை, 2 ம வட்டாரம் இறை மதிப்பு இல. 71/5	வெறுங்காணி (கல்லு) 30 தொடக்கம் 50 வயதுள்ள 39 பனைகளும், 3 வயது தொடக்கம் 10 வயதுவரையுமுள்ள 8 வட்டிகளும், 5 வயதுள்ள நாலு தெனைகளும், 10 வயதுள்ள ஒரு வேம்பும், 10 வயதுள்ள ஒரு பூவரசும், 5 வயதுள்ள 10 வாளைகளும், இரண்டு பனைஓலையால் வேயநத குடிசைகளும், ஒரு கிடுகினால் வேயநத கொட்டிலும், கல்லினால் கட்டப்பட்ட கிணறும்	பனை, காங்கேசநதுறை அருணாசலம் கிணையாவும், பெண சினைத்தங்கமும்	1 2 23 9
16 சூளிவளை, 2 ம வட்டாரம் இறை மதிப்பு இல 77	வெறுங்காணி (கல்லு) .. ..	யாழ்ப்பாணம் அரரினா வைத்தியசாலை இராமலிங்கம் பொன்னுத்தரை	0 1 11 4
17 சூளிவளை அல்லது பனையான காடு, 2 ம வட்டாரம் இறை மதிப்பு இல. 71	தோட்டம் (கல்லு) 20 வயதுள்ள 10 தெனைகளும், 45 வயதுள்ள 15 பனைகளும், 5 வயதுள்ள 2 வட்டிகளும், 15 வயதுள்ள 4 மாவுகளும், 2 வயதுள்ள 4 கழுஞ்சுள்களும், 5 வயதுள்ள 2 முருங்கைகளும், 20 வயதுள்ள ஒரு வேம்பும், 10 வயதுள்ள 2 பஞ்சமுணுவும், 2 பனை ஓலையால் வேயநத குடிசைகளும், நிலத்துக்குச் சீமேந்திட்டு கிடுகினால் வேயநத ஒரு குடிசையும், கல்லினால் கட்டப்பட்ட கிணறும்	பனை, காங்கேசநதுறை சிவகுரு கந்தையா கைம்பெண செல்லமமா,	0 2 26 4
18 —	ஒழுங்கை .. ..	பனை, காங்கேசநதுறை சணமுகம் பரமனாதரும், பெண கதிராசிப்பிள்ளையும், அருணாசலம் கிணையாவும் பெண சினைத்தங்கமும்	0 0 5 4
19 பனையான காடு 2 ம வட்டாரத்து இறை மதிப்பு இல 67	வெறுங்காணி (கல்லு) 5 வயது தொடக்கம் 10 வயது வரையுள்ள 5 வேம்புகளும், 6 வயதுள்ள ஒரு மா மரமும், 10 வயதுள்ள 6 முருங்கை மரமும், 10 வயதுள்ள ஒரு விளாத்தியும், 5 வயதுள்ள 50 பூவரசுகளும், பனை ஓலையால் வேயநத 2 கொட்டில்களும், கிடுகினால் வேயநத ஒரு கொட்டிலும்	பனை, காங்கேசநதுறை அம்பலவானா தம்பிப்பிள்ளையும் பெண இராசமமாவும், அம்பலவானா காசிப்பிள்ளையும் பெண செல்வநாயகியும்	0 1 26 3
20 —	ஒழுங்கை	பனை, காங்கேசநதுறை நாகலிங்கம் கைம்பெண தெய்வானையினையும், தாமோதரம் பிள்ளை செல்வையாவும்	0 0 3 6
21 பனையானகாடு 2 ம வட்டாரத்து இறைமதிப்பு இல 65	வெறுங்காணி (கல்லு), 15 வயதுள்ள ஒரு வேம்புமரமும், 3 வயதுள்ள 7 பூவரசுகளும், ஐந்து வயதுள்ள 6 முருங்கை மரங்களும், பனை ஓலையால் வேயநத ஒரு கொட்டிலும், கிடுகினால் வேயநத ஒரு குடிசையும்	பனை, காங்கேசநதுறை, வயித்திலிங்கம் சுப்பையா	0 0 29 1
22 பனையானகாடு 2 ம வட்டாரத்து இறைமதிப்பு இல 61	வெறுங்காணி (கல்லு), 10 வயதுள்ள 5 முருங்கை மரமும், 20 வயதுள்ள 5 பூவரசுகளும், 3 வயது தொடக்கம் ஐந்து வயது வரைக்குமுள்ள 5 பனை மரங்களும், பனை ஓலையால் வேயநதும் அரைவாசிகு சீமேந்தி போடப்பட்ட இரண்டு கொட்டில்களும், கிடுகினால் வேயநத ஒரு குடிசையும்	கட்டுவன, தெல்லிப்பனை, வயித்திலிங்கம் தம்பையா	0 1 3 1
23 பனையானகாடு 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல 59	5 வயதுள்ள 8 பூவரசுகளும், 5 வயதுள்ள ஒரு முருங்கையும், பனை ஓலையினால் வேயநத 2 குடிசைகளும், கிடுகினால் வேயநத ஒரு குடிசையுள் கொண்ட வெற்றுக் காணி (கல்)	பனை, காங்கேசநதுறை, வயிரவி அப்புகுட்டியும் பெண அனைமுத்துவும்	0 1 1 4
24 பனையானகாடு 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல 55	8 வயதுள்ள 2 மாங்கனறுகளும், 10 வயதுள்ள 11 வேம்பும், 10 வயதுள்ள 12 முருங்கைகளும், 10 வயதுள்ள 16 பூவரசுகளும், 3 கிடுகினால் வேயநத குடிசைகளும் (ஒன்றுக்கு அரைவாசி சீமேந்திப்பட்டது) கொண்ட வெற்றுக் காணி (கல்)	பனை, காங்கேசநதுறை, பெரியதம்பி சணமுகம்	0 0 30 6
25 பனையானகாடு 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 49	வெறுங்காணி (கல்லு) .. ..	பனை, காங்கேசநதுறை, சணமுகம் சிறறம்பலம்	0 0 10 5

தண்ணெ.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
26	அகப்பிலாபுலம் 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 32	(புகையிலை, மினகாய), சிறு பயிர் செய்கையும், 15-30 வயதுடைய 24 தெனைகளும், 6-8 வயதுடைய 8 மாங்கனறுகளும், 15 வயதுடைய 3 பலா மரங்களும், 3-10 வயதுடைய 8 வேப்ப மரங்களும், 10 வயதுடைய 10 மஞ்சள் நுணுக களும், 15-30 வயதுடைய 21 பனைகளும், ஒரு ஓட்டு வீடும், ஒரு கிடுகினூல் வேயநத-குடிசையும், கற் கிணறும், வக்குமகொண்ட காணியும், வெற்றுக் காணியும் (கலலு)	பனை, காங்கேசனதுறை, நல்லத்தம்பி வேலுப்பிள்ளையும் பெணையலமுத்தையும், இலங்கை அரசினா புகையிரத்தவீதிக் காட், காங்கேசனதுறை, சிவகுரு வயித்திலிங்கமும்	2 2 22.1
27	அகப்பிலாபுலம் 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 36/3	சிறு பயிர் செய்கையும் (புகையிலை), 8 வயதுடைய 5 தெனைகளும், 5 வயதுடைய 2 கழுக்குகளும், 5 வயதுடைய 1 மாங்கனறும், 5 வயதுடைய 3 பூவரசுகளும், 10 வயதுடைய 1 மஞ்சள் நுணுவும், பனை ஒலையினூல் வேயநத 3 குடிசைகளும் (ஒன்றுக்கு அரைவாசி சீமேந்திப்பட்டது), ஒரு கற் கிணறும் கொண்ட காணி	பனை, காங்கேசனதுறை, சண்முகம் சிறுமப்பலமும் பெண பாறுபதியும்	0 3 30.1
28	அகப்பிலாபுலம் 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 36/14	சிறு பயிர் செய்கையும் (புகையிலை), 1-3 வயதுடைய 10 கழுக்குகளும், 6 மாத வயதுடைய ஒரு தெனையும், 2 வாழைகளும், ஒரு கற் கிணறும் கொண்ட காணியும், வெற்றுக் காணியும் (கலலு)	போயிடடி, காங்கேசனதுறை மூத்தத்தம்பி சினைத்தம்பியும், மூத்தத்தம்பி சரவணமூத்தமும், பனை, காங்கேசனதுறை, காசிப்பிள்ளை வேலுப்பிள்ளையும்	1 3 88
29	அகப்பிலாபுலம் 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 36/13	சிறு பயிர் செய்கையும் (புகையிலை), ஒரு கிடுகினூல் வேயநத கொட்டிலும், கற் கிணறும் கொண்ட காணி	போயிடடி, காங்கேசனதுறை, சினைத்தம்பி செலலத்தாரையும் பெண பாறுபதி அம்மாவும், மூத்தத்தம்பி சினைத்தம்பியும்	1 0 30.9
30	அகப்பிலாபுலம் 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 36/7	3-25 வயதுடைய 8 தெனைகளும், 10 வயதுடைய 3 கழுக்குகளும், 5-15 வயதுடைய 3 மாங்கனறுகளும், 10 வயதுடைய 1 பலாவும், 300 வாழைகளும், 3 வயதுடைய 250 வெற்றிலைக் கொழுந்துகளும், கிடுகினூல் வேயநத ஒரு தேநீர்க் கட்டையும், இயந்திரத்தோடு கூடிய ஒரு கற் கிணறும் கொண்ட காணி	போயிடடி, மாலிட்டபுரம், காங்கேசனதுறை, சரவணமூத்த மூத்தத்தம்பி	2 0 21.2
31	அகப்பிலாபுலம் 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 72/12	சிறு பயிர் செய்கையும் (புகையிலை, மினகாய), 30 வயதுடைய 12 பனைகளும், 5 வயதுடைய 2 வட்டிகளும், 20 வயதுடைய 12 தெனைகளும், 10 வயதுடைய 11 கழுக்குகளும், வக்கோடு கூடிய ஒரு கட்டுக் கிணறும் கொண்ட காணி	போயிடடி, மாலிட்டபுரம், காங்கேசனதுறை, முருகா கந்தையாவும் பெண சினைச்சிப்பிள்ளையும், சரவணமூத்த மூத்தத்தம்பியும்	0 2 27.0
32	அகப்பிலாபுலம் 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 72/11	சிறு பயிர் செய்கையும் (மரவள்ளி), 30 வயதுடைய 6 பனைகளும், 3 மஞ்சள் நுணுககளும், எலலை வேலியில் 5 வயதுடைய 6 வேப்பம் மரங்களும் கொண்ட காணி	பனை, காங்கேசனதுறை, காசியா இளையத்தம்பியும் பெண செலலம்மாவும், சண்முகம் பெரியத்தம்பியும் பெண அனப்பிள்ளையும்	01 36.2
33	அகப்பிலாபுலம் 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 72/8	2 மாமரங்களும், 8 வயதுடைய 1 தெனையும், 5 வயதுடைய 2 முருங்கைகளும், 4 வயதுடைய 2 மஞ்சள் நுணுவும், 6 வயதுடைய 2 வேம்புகளும், 10 வயதுடைய 1 பலாவும், 40 வயதுடைய 1 பனையும், 5 வயதுடைய 1 மாதூளையும், பனையோலையினூல் வேயநத ஒரு குடிசையும், கிடுகினூல் வேயநத ஒரு குடிசையும் கொண்ட காணி	பனை, காங்கேசனதுறை, முத்தா சிவசம்புவும் பெண சந்தரமும், துரையப்பா கைம்பெண அனப்பிள்ளையும்	0 1 22.7
34	அகப்பிலாபுலம் 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 48	சிறு பயிர் செய்கையும் (புகையிலை, வெண்காயம், மினகாய), 40 வயதுடைய 4 பனைகளும், 20 வயதுடைய 9 தெனைகளும், 8 வயதுடைய ஒரு மாதூளையும், 3 வயதுடைய ஒரு வாணையும், 6 வயதுடைய ஒரு மாமரமும், கற் கிணறும் கொண்ட காணி	பனை, காங்கேசனதுறை, வேலுப்பிள்ளை கதிரேசுவும், அம்பலவாணா பொன்னுத்தாரையும் பெண செலலமூத்தமும், குளமங்கால், தெல்லிப்பனை, சினைத்தம்பி நாகலிங்கமும் பெண நல்லம்மாவும்	0 3 33.5
35	அகப்பிலாபுலம் 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 50/1	3-20 வயதுகொண்ட 27 தெனைகளும், 10 வயதுடைய 3 மஞ்சள் நுணுககளும், 40 வயதுடைய 2 பனைகளும், 10 வயதுடைய 2 பூவரசுகளும், 12 வயதுடைய 1 மாமரமும், 10 வயதுடைய 1 பலா மரமும், ஒரு கற் கிணறும் கொண்ட காணி	பனை, காங்கேசனதுறை, காசியர் இளையத்தம்பியும், முத்தா சிவசம்பும், சிவகுரு வயித்திலிங்கமும், அம்பலவாணா தம்பிப்பிள்ளையும், சண்முகம் பெரியத்தம்பியும், சண்முகம் சினைத்தம்பியும், சிறுமப்பலமும், சண்முகம் பரமநாதரும், சிவகுரு கந்தையா கைம்பெண செலலமும்	0 1 18.0
36	கொக்கன் அல்லது பனையானகாடு 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 50	8 வயதுடைய 1 மாமரமும், 5 வயதுடைய 2 முருங்கைகளும், 5 வயதுடைய 3 பூவரசுகளும், 6 வயதுடைய 1 வேம்பும், கிடுகினூல் வேயநத ஒரு குடிசையுமுடைய காணி	பனை, காங்கேசனதுறை, வீ. நாகலிங்கம் கைம்பெண தெய்வானைப்பிள்ளை	0 0 12.3
37	பனையானகாடு 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல. 56	3-15 வயதுடைய 9 தெனைகளும், 10 ம 15 ம வயதுடைய 2 பலாக்களும், 5 வயதுடைய 1 தோடையும், 5 வயதுடைய 2 எலுமிச்சைகளும், 5 வயதுடைய 3 முருங்கைகளும், 15 வயதுடைய 1 வேம்பும், பனையோலையினூல் வேயநத ஒரு குடிசையும் (நிலம் சீமேந்திப்பட்டது), 2 கிடுகினூல் வேயநத கொட்டில்களும் கொண்ட காணி	பனை, காங்கேசனதுறை, காசியா இளையத்தம்பியும் பெண செலலம்மாவும்	0 0 17.3
		ஒழுங்காக	பனை, காங்கேசனதுறை, காசியா இளையத்தம்பியும், சண்முகம் பெரியத்தம்பியும், முத்தா சிவசம்பும் பெண சந்தரமும், துரையப்பா கைம்பெண அனப்பிள்ளையும், வீ. நாகலிங்கம் கைம்பெண தெய்வானைப்பிள்ளையும், இலங்கை அரசினா புகையிரத்தவீதிக் காட், சிவகுரு வயித்திலிங்கமும்	0 0 7.1

අනු. කාணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப
39 அகப்பிலாபுலம் 2 ம வட்டாரம் இறைமதிப்பு இல 60	15 வயதுடைய 9 தென்கேள், 10 வயதுடைய 4 மாடரங்கனும், 10 வயதுடைய 1 பலா மரமும், 40 வயதுடைய 1 பனைமரமும், 10 வயதுடைய 1 வேம்பும், 5 வயதுடைய 1 மாதூயும், 5 வயதுடைய 3 முருங்கைகளும், 10 வயதுடைய 2 மஞ்சள் நூல்களும் கொண்ட காணி	பிளா, காங்கேசனதுறை, சிவகுரு வயித்திலிங்கமும், துரையப்பா கைம்பெண அனையப்பிள்ளையும்	0 1 4 0
40 கொக்கன 2 ம வட்டாரம் இறைமதிப்பு இலக்கங்கள் 62, 64, 72, 72/3 ம, 72/5 ம.	40 வயதுடைய 7 பனைகளும், 5-20 வயதுடைய 14 தென்கேள்களும், 3-20 வயதுடைய 20 மாடரங்கனும், 5 வயதுடைய 2 நோடைகளும், 3-5 வயதுடைய 10 மாதூய்களும், 5-10 வயதுடைய 6 வேம்புகளும், 5 வயதுடைய 2 பலாவுகளும், 5 வயதுடைய 1 எலும்பிசையும், 5 வயதுடைய 7 முருங்கைகளும், 10 வயதுடைய 2 மஞ்சள் நூல்களும், 10 வயதுடைய 1 நாரத்தையும், பனை ஒலையினால் வேயந்த 7 குடிசைகளும் (நிலங்களை இடையிலிருந்து அகற்றி), 2 கிடுகிடு வேயந்த குடிசைகளும், 3 கிடுகிடு வேயந்த கொட்டிகளும், ஒரு கற கிணறு கொண்ட காணி	பிளா, காங்கேசனதுறை, கணபதியிளைய காசிபிள்ளையும் பெண பொன்னமமாவும, மூத்தத்தம்பி சிவசம்பும் பெண சுந்தரமும், கிருஷ்ணா ஆறு முகமும் பெண பொன்னமமாவும, கந்தையா இராசையாவும பெண கிணமமாவும, முருகா மூத்தத்தம்பியும் மகன ருமணியும், யாழ்ப்பாணம் நாயனமார்கடடு தாமோதரப்பிள்ளை பெண ஜெயலெட்சுமியும்	0 3 24 6

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1952 ம் (நூ) (ஒகடோபர்) ஜப்பசி மாதம் 2 ந தேதி, காலை 10 மணிக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கும் உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (நூ) (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 24 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாணக் கச்சேரி,  
1952 ம் (நூ) (ஒகடெ) ஆவணிமீ 22 ந உ.

பீ ஜே. ஹட்சன்,  
வடமாகாண அரசாட்சி ஏசனடு

இல KA 2674/J/B/566 இவலிக்கத்தை எல்லாக்கடிதங்களிலும் குறிப்பிடுக.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவையாக வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் — படுகை, கவுண்டெந்தும் கல்வன பாடசாலைக்காக

கடைசிக் கிராமப்படம் 28. திரிகோணமலை 11 ம் நம்பரின் (பகுதி).

அனு. காணியின் பெயர்.	விபரம்.	உருத்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
53 சின்னத்தொடுவாய்பிள்ளையார் கோவிலு தறை அல்லது பிள்ளையார் கோவிலு காணி	வண்டிற் பாதையின் ஒரு பகுதியும், நிரந்தரமான கட்டிடமொன்றும், தற்காலிக கட்டிடமொன்றும், தற்காலிக வாணியிருமுள்ள தோட்டம்	சின்னத்தொடுவாய் பிள்ளையார் கோவில் அதிபா, எஸ். எம். மாணிக்கராசா, டி. வி. அலவில் சிலவாவால் உருத்தூச் சொல்லப்படும் நிரந்தர கட்டிடமும், ஏ. டி. எம். டேவிற சிங்கேவால் உருத்தூச் சொல்லப்படும் தற்காலிக கட்டிடமும்	1 1 19 4
54 ஷே	ஆறு பனை மரங்களுள்ளும் ஒரு தற்காலிக கட்டிடமும், (கச்சு) உளப பனந் தோட்டம்	சின்னத்தொடுவாய் பிள்ளையார் கோவில் அதிபர், எஸ். எம். மாணிக்கராசா, டி. வி. எம். அப்பாவுறாமியால் உருத்தூச் சொல்லப்படும் தற்காலிக கட்டிடமொன்று	0 0 16 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1952 ம் (நூ) (ஒகடோபர்) ஜப்பசி மாதம் 3 ந தேதி, காலை 10 மணிக்கு திரிகோணமலைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கும் உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (நூ) (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 19 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

திரிகோணமலைக் கச்சேரி,  
1952 ம் (நூ) (ஒகடெ) ஆவணிமீ 21 ந உ.

பி. ர. குணரத்தினு,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு.

இலக்கம் LRO/APL/2427/J/AL/2166/LM 5462

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

அனு. காணியின் பெயர்	விபரம்	உரிமைக்காரரின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
775 ஹிறாபிறறியேவத்த	கடைசிக் கிராமப்பட இல 127 க்கு அணைக்கப்பட்ட இல. 4. கிராமம்—ஹேவாதிவெல்	உரிமைக்காரரின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
	15-30 வருஷ தென்கேள், பாக்கு, கால்குசென்ற சிங்குலா கோ டாலியல்; பொறுப்பாளி நம்புக்கன ஹேவாதி பலா, முதலிய மரங்களையுடைய வெல், அலுக்கொல்ல வாசிகளான சிங்குலாகே ஜேமில் கருணாரெடன, சிங்கு தோட்டம் லாகே கிறுறய (மக்கள்)		0 2 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரூபமாக 1952 ம் (நூ) (ஒகடோபர்) ஜப்பசி மாதம் 13 ந திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நம்புக்கன சேக்கியூட்ட பங்களாவில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கும் உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (நூ) (ஒகடோபர்) ஜப்பசி மாதம் 6 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கேகாலக் கச்சேரி,  
1952 ம் (நூ) (ஒகடெ) ஆவணிமீ 17 ந உ.

எம். ஜே. வீ. பி. டி. பி. சமநசிஹு,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

இலக்கம் LRO/APL/3577/3/LLD/3287/LM 5478

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்  
எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

அட்டவணை.

துண்டு	காணியின் பெயர்.	படம் 165 அனைக்கப்பட்ட இலக்கம் 2 விபரம்.	கிராமம்—கடிகமுல. உரிமைக்காரர்.	விசாலம் ஏ. ரூ ப
264	உடலூர்பெல்கொடும்புறு அல்லது பெல நெல்வயல கொடும்புறு	பால்குரி லேக்கமலாகே சியதோறில் அபபுறாமி, திருனு பிறறிய, நம்புக்கண	0 0 29	
265	ஷெ	ஷெ	0 1 12	
266	அட்டிக்காஹுமலும்புறு உடலூர்பெல்கொடும்புறு அல்லது பெல்கொடும்புறு	கல்கொடேலாகே தியனேறில் டயல, கணசாலகமுல, நம்புக்கண	0 2 25	
267	ஷெ	காலநடை பாதையில் ஒரு பகுதியையுடைய நெல் வயல	0 0 33	
				மொத்தம் 1 1 19

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1952 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 13 ந் தேதி பிற்பகல் 3 15 மணிக்கு நம்புக்கண சேக்கிழூ பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 6 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கேசரீலக கச்சேரி,  
1952 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணியீர் 21 ந் உ.

எம். ஜி. வி. பி. டபிளவு. சமறசிங்ஹு,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரு

LRO/APL/3577/3/LLD/2386/LM 5477

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துண்டு	காணியின் பெயர்.	கடைசிக் கிராமப்பட இல 165க்கு அனைக்கப்பட்ட இலக்கம் 1 விபரம்.	கிராமம்—கடிகமுல. உரிமைக்காரரின் பெயர்.	விசாலம் ஏ. ரூ ப
268	கஹுகொல்லந்தேஹேன	ஒரு நிரந்தரமற்ற வீட்டையுடைய தெனனந எல கே எம் மீயப்ப செட்டியார், ஹிங்குல, மாவனலல	3 0 12	
269	ஷெ	தெனனந தோட்டம்	0 0 11	
				மொத்தம் 3 0 23

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமலமாக 1952 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 14 ந் தேதி, காலை 9.30 மணிக்கு நம்புக்கண விடுதி வீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 7 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கேசரீலக கச்சேரி,  
1952 ம் ஆண்டு (ஒக்டோ) ஆவணியீர் 21 ந் உ.

எம். ஜி. வி. பி. டபிளவு. சமறசிங்ஹு,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரு.

## காணி மீட்டற் சட்டம்

LA 3258/J/AL/735.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொடிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி ஷெல்லர்ன சேனாயக்க ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையெனரு கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1950 ம் ஆண்டு (நவம்பர்) காத்திக்கையீர் 15 ந் உ.

டடலி சேனாயக்க,  
காணி, விவசாய மந்திரி

அட்டவணை.

துண்டு	காணியின் பெயர்	கிராமம்—கடிகமுல. உரிமைக்காரரின் பெயர்.	விசாலம் ஏ. ரூ ப.	
1	கோனகஹுவத்த	30 வயதுக்கு மேல்பட்ட தெனனநதோப்பு	எல பீ குமாரசிங்கம், எல பீ குமாரசிங்க, மஹ வெல, மாதம்பை	0 2 2
2	ஷெ	30 வயதுக்கு மேல்பட்ட 15 தெனனந மரங்களடங்கிய தெனனநதோப்பு	ஷெ	0 0 17
				மொத்தம் 0 2 19



1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம் LA 3270/J/AL/913.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி, டபி ஷெலரன் சேனநாயக்கா ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1951 ம (பெப்ரவரி) மாதம் 6 ந ட.

டபி சேனநாயக்கா,  
காணி, விவசாய மந்திரி

		அட்டவணை			
துண்டு	காணியின் பெயர்	ஆரம்பப்பட இல PPA 1,085.	கிராமம்—இறுலுத்தினிய	விசாலம்.	
		விபரம்		உரித்தாளியின் பெயர்	ஏ று ப.
1	மார்க்குலுவத்த	ஓலைக்கூரையும், சவருமுள்ள ஒரு தற்காலிகக் கட்டிடமடங்கிய தென்னந் தோப்பு	ஜே பி. விஜேபனந்த, இறுலுத்தினிய, மாறவில்	1 3 35	
2	ஷே	12 தென்னமரங்களடங்கிய தென்னந் தோப்பு	ஷே	0 0 20	
3	ஷே	ஓலைக்கூரையும், மண சுவர்களாலுமுள்ள 2 தற்காலிகக் கட்டிடங்களடங்கிய தென்னந் தோப்பு	ஷே	0 2 16	
				மொத்தம்	2 2 31

இல LD 7321/LRL/APL/140/J/LLD/2502.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணித்துண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம், ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் இச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணித்துண்டுகள் ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணித்துண்டுகள் அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படுமென்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம (ஓகஸ்ட்) ஆவணம் 8 ந ட.

டீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரியின் கட்டளைப்படி  
எஸ். எப். அமரசிங்குற,  
நிரந்தரக் காரியதரிசி

		அட்டவணை			
துண்டு	காணியின் பெயர்	இணை இல 3, இறுதிக் கிராமப்பட இல 163	கிராமம்—வல்லமுல்ல	விசாலம்	
		விபரம்	உரிமை கோருபவர்	ஏ று ப.	
223	நேரமடல்களுக்கான	சிறுநெல்லலாவும, நெல்லயலும்	நமமுனி ஆராச்சிகே சப்சிகை, எத்பிட்டிய, வல்லமுல்ல	3 1 1	
224	—	நடைபாதை	ஷே	0 0 3	
224½	நேரமடல்களுக்கான	சிறுநெல்லலா	ஷே	0 2 22	
				மொத்தம்	3 3 26

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

நில, நில அபிவிருத்தி மந்திரி பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இலக்கம் LRO/APL/1953/J/LLD/2370/LM 5485.

டீ பி புலங்குலம்,  
நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்களின்  
கட்டளைப்படி  
எஸ். எவ். அமரசிங்குற,  
நிரந்தரக் காரியதரிசி,

கொழும்பு,  
1952 ம (ஜூன்) ஆண்டு 30 ந ட.

		அட்டவணை			
துண்டு	காணியின் பெயர்	பிரதமபட இல. A 673	கிராமம்—உறுவேவெல	விசாலம்	
		விபரம்	உரிமைகாரரின் பெயர்	ஏ று ப.	
1	தலகொல்லேறையைய அல்லது தங்கொல்லேவத்த	2-3 வருஷ 4 தென்ன மரங்களைய 10-15 வருஷ தேயிலை	முருவுல்லேறனனொத்திபேடிக்கே சீலாவதி மேற்பாத்து றனகொத்திபேடிக்கே டிங்கா, உறுவேவெல, தொடந் தெல, மாவெல்ல	0 0 31 1	
2	ஷே	20-40 வருஷ 1 பலாமரத்தைப்புடைய 10 வருஷ தேயிலை	ஷே	0 0 7.4	
				மொத்தம்	0 0 38.5

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி விவசாய மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1952 ம (ஜூலை) ஆண்டு 28 ந ட.

டீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

		அட்டவணை			
துண்டு	காணியின் பெயர்	224 ம, 70 ம இலக்கங்கள கொண்ட இறுதிக் கிராமப் படங்களுக்கரிய 1 ம இலக்கத் தொகுதிப்படம் கிராமம்—மெத்தம்புவு-புலியன்கார	கிராமம்—மெத்தம்புவு-புலியன்கார	விசாலம்.	
		விபரம்	உரித்தாளியின் பெயர்	ஏ று ப.	
17	புல்குறையைய	40 வருஷ தென்னந்தோப்பு	எம் எம் ரீட்டா, மெட்டில்டா பினடு, பெரி ஸ்ரீற, சிலாபம்	0 3 11	
18	ஷே	ஷே	ஷே	0 2 3	
61	ஷே	ஷே	ஷே	0 1 37	
62	ஷே	ஷே	ஷே	0 3 13	
				மொத்தம்	2 2 24

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

களுத்துறை டிஸ்த்ரிக் உதவி மாகாண அதிபா, திரு. வெண பேசில் செழுவல நேசராஜா புளளெநாயகம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க 7 ம் பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தாற் சகலரும் அறிய விண்ணப்பிப்பது யாதெனில்—

(1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1042 ம் ஆண்டு 61 ம் இலக்கக் காணி மீட்சிச் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் கீழ்க் கூறிய அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனையு செய்கிறேன்,

(2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டும்,

(3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும்—

(அ) 1952 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 1 ந தேதி, பிற்பகல் 3 30 மணிகு களுத்துறை கச்சேரியில் நோடுக்கமாகவோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ எமக்குச் சமூகம் நாலவேண்டும்,

(ஆ) 1952 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 23 ந திகதியன்றும் அல்லது அதற்கு முன்பாக அத்தகைய காணியில் அவர்களுக்குரிய சோந்தைகளையும், சோந்தைகளுக்காய் கோரும் நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரத்தையும் கொடுக்க வேண்டும்.

களுத்துறைக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஆவணிமீ 14 ந உ.

ஏ. பி. எஸ். என். புளளெநாயகம்,  
உதவி மாகாண அதிபா.

அட்டவணை.

ஆரம்பப்படத்தூ இல A. 3,117.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	சோந்தை கேட்பவரின் பெயர்.	விசாலம் ஏ. றா. ப.
1	தெல்காவத்தை .. 15 முதல் 40 வயதுள்ள தெனீன மரங்கள் ..	டபிளயு. ஏ. சி. பொன்னு, திய பெத்த, பாணநதுறை	0 0 2 5
2	ஷே .. 10 முதல் வயதுள்ள தெனீன, மா, பாகு, ராபலா மரங்களும், ஒரு நிரந்தரமற்ற கட்டிடம்	ஷே	0 1 3 8
			0 1 6 3

இல. LD 7321/LRO/APL/140/J/LLD/2502

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

1 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தின அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2 அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

3. அத்தகைய காணியில் உரித்துக்கோரும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுக்கமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக, 1952 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஐப்பசி மாதம் 2 ந திகதி காலை 10 மணிகு, வல்லமுல்ல விடுதி வீட்டில் எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விவரத்தையும், 1952 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 23 ந திகதியன்றும் அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் இரண்டு பிரதிகளில் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்;

அம்பாந்தோட்டைப் பிரிவுக்கட்டு உதவி அரசாட்சி அதிபா டி. ஜே. எவ. டி. வியனகே ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

அம்பாந்தோட்டைக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஆவணிமீ 23 ந உ.

டி. ஜே. எவ. வியனகே,  
கூட்டு உதவி அரசாட்சி அதிபா.

அட்டவணை

துண்டு காணியின் பெயர்.	விபரம்	இணை இல. 3 இறுதிக் கிராமப்பட இல. 163 கிராமம்—வல்லமுல்ல உரிமைக்காரரின் பெயர்	விசாலம். ஏ. றா. ப.
223	ரணுமதலகஹேறென். சிறறேனிலாவும் நெல்வயலும்	நம்முனி ஆராச்சிககே கூபுசினு-எதபிட்டியா, வுலமுல்ல	3 1 1
224	—	நடைபாதை	0 0 3
224½	ரணுமதலகஹேறென்.. சிறறேனிலா ..	ஷே	0 2 22
			மொத்தம் 3 3 26

LA 7336/LRO/APL/1800/J/LLD/2371.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தின அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2 அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக்கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

3. அத்தகைய காணிகளில் உரித்துக்கோரும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுக்கமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஐப்பசி மாதம் 22 ந திகதி குருநாகல் கச்சேரியில் காலை 9 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கெடுத்த விவரத்தையும், 1952 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஐப்பசி மாதம் 15 ந திகதியன்றும் அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும், உதவி ஏஜென்ட் டபிளயு. ஈ. ஜயசிங்ஹ ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 7 ம் இலக்கச் சட்டத்தின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி,

1952 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஆவணிமீ 16 ந உ.

டபிளயு ஈ. ஜயசிங்ஹ,  
உதவி ஏஜென்ட்.

அட்டவணை

துண்டு. காணியின் பெயர்.	விபரம்	பிரதமப்படம் இல A 1086 கிராமம்—பம்பே உரித்தாளரின் பெயர்	விசாலம். ஏ. றா. ப.
1	நாரங்கஹமுலவத்த .. கிணறும், நிரந்தர கட்டடமும், 3-35 வருஷ தெனீன, பலா, மா, தொடங் களுத்துறை கட்டுக்குறந்த அரசாங்க காய மரங்களும், தென்னந் தோட்டம்	பயிறசி கலாசாலையிலிருக்கும் பூ. பீ. ஜே. வனப்பொல என்று சொல்லப் படுகிறது	2 2 39
2	ஷே .. 25-35 வருஷமுள்ள 3 பிலாவும், 15 தெனீனயும், 3 வருஷமுள்ள 2 தென்னங் கன்றும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஷே	0 0 16
			மொத்தம் .. 2 3 15